

## அத்தியாயம் 6

## இறைக் கொள்கையும் அரச நிதியும்

### 6.1 பொதுநோக்கு

இறைக்கொள்கையின் வலியுறுத்தல், 2007இல் அரசாங்கத்தின் வறுமைசார், வளர்ச்சிசார் அபிவிருத்தி குறிக்கோள்களின் மீது தொடர்ந்துமிருந்த வேளையில் இறைத்திரட்சி செயற்பாடுகளை வலியுறுத்துவதன் மீதும் காணப்பட்டது. இறை உபாயமானது “பத்தாண்டு அபிவிருத்திக் கட்டமைப்பு: 2006 - 2016” (பத்தாண்டு தொலைநோக்கு) இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட பொதுவான கொள்கை நெறிப்படுத்தலுக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2007 வரவு செலவுத்திட்டத்தின் இலக்குகள், அரசிறையினை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைக்கிட்டமை, மீண்டெழும் செலவினம் சிக்கனப்படுத்தப்பட்டமை, என்பனவற்றின் மூலம் அடையப்பட்டதுடன் இதன் மூலம் நடைமுறைக்கணக்கு மிகையொன்று உருவாக்கப்பட்ட அதேவேளையில், வறுமையினையும் பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் வலுவானதொரு அடிப்படையில் குறைப்பதனை நோக்கிய உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை இயலச் செய்யும் சூழ்நிலையினை உருவாக்கும் விதத்தில் அரசு முதலீடு உயர்த்தப்பட்டது.

இறை இலக்குகளை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே அடைய முடிந்தது. அதிகரித்த பயங்கரவாத நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்தும் பொருட்டு எதிர் வழிமுறைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினை தேவைப்படுத்தின. ஒப்பீட்டு அடிப்படையில் உயர்ந்த பணவீக்கமும் பணவீக்க எதிர்பார்ப்புக்களும், உயர்வடைந்து செல்லும் வாழ்க்கைச் செலவினைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேலதிக வழிமுறைகளை மேற்கொள்ளச் செய்தது. உள்நாட்டுச் சந்தையில் காணப்பட்ட உயர்ந்ததும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதுமான வட்டிவீதங்கள், படுகடன் முகாமைத்துவத்தில் எச்சரிக்கையுடன் கூடிய அணுகுமுறையொன்றினை பின்பற்ற அரசாங்கத்தினை தேவைப்படுத்தியது. விதிவிலக்கான முறையில் உயர்வடைந்த பன்னாட்டு எண்ணெய் விலைகள் பாரிய வரவு செலவுத்திட்ட அழுத்தங்கள் ஒன்று சேர்வதனைத் தடுப்பதற்காக கடினமான விலைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினை நிர்ப்பந்தித்தன. இவ்வபிவிருத்திகளும் 2007ஆம் ஆண்டின் முக்கிய எடுக்கோள்களுடன் இணைந்திருந்த காரணிகளில்





விலகல்களைத் தோற்றுவித்து இலக்கிடப்பட்ட பெறுபேறுகளைப் பாதித்தன.


**இறை முகாமைத்துவத்தில் சவால்கள் எதிர்நோக்கப்பட்டமைக் கிடையிலும் இறைத்துறையின் செயலாற்றம் தொடர்ந்தும் மேம்பட்டது.** 2006 உடன் ஒப்பிடுகையில் மொத்த அரசிறை 18.3 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு வரி நிருவாகம் வலுப்படுத்தப்பட்டமை, வரி ஊக்குவிப்புக்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டமை, வரி இணங்குவிப்புக்கள் உயர்வடைந்தமை மற்றும் வலுப்படுத்தப்பட்ட நடைமுறைப்படுத்தல்கள் என்பனவற்றிற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து கிடைத்த நன்மைகளே காரணமாகும். எனினும் இது எதிர்பார்க்கப்பட்ட மட்டத்திலும் பார்க்க குறைவாக இருந்தமைக்கு, உயர்வடைந்து செல்லும் வாழ்க்கைச் செலவினைக் கட்டுப்படுத்துவதற்காக குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பண்டங்களின் மீது வழங்கப்பட்ட வரிச் சலுகைகள், உயர்வடைந்து செல்லும் எண்ணெய் விலைகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக எரிபொருள் சிக்கனமற்ற ஊர்திகளின் மீது பேணப்பட்ட உயர் காத்திரமான வரி வீத அமைப்புக்களின் காரணமாக ஊர்தி இறக்குமதிகளின் குறைந்த அளவு மற்றும் குறைந்த பெறுமதி என்பனவற்றின் விளைவாக பன்னாட்டு வர்த்தகத்துடன் தொடர்பான வரிகளிலிருந்தான அரசிறைகள் வீழ்ச்சியடைந்தமையே முக்கிய காரணமாகும். இவ்விரு வழிமுறைகளினாலும் ஏற்பட்ட அரசிறை இழப்பு மாத்திரம் ஏறத்தாழ ரூ.24 (மொ.உ.உற்பத்தியில் 0.7 சதவீதம்) பில்லியனாக இருக்குமென மதிப்பிடப்பட்டது. எனினும், வருமான வரியிலிருந்தான அரசிறை இலக்கினை விஞ்சிக் காணப்பட்டது. இதற்கமைய மொத்த அரசிறை முன்னைய ஆண்டின் 16.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியில் 15.8 சதவீதமாகக் காணப்பட்டது. மீண்டெழும் செலவினம் மொ.உ.உற்பத்தியின் 17.4 சதவீதமாக விளங்கி வரவு செலவுத்திட்ட இலக்கான 16.8 சதவீதத்தினை விஞ்சிக் காணப்பட்டதெனினும் முன்னைய ஆண்டின் 18.6 சதவீதத்தினைவிட குறிப்பிடத்தக்களவிற்கு குறைவாக இருந்தது. மீண்டெழும் செலவினத்தின் மீது பாரிய அழுத்தம் காணப்பட்டதெனினும், அரசு முதலீடு அதன் உயர்ந்து செல்லும் போக்கில் உறுதியாக இருந்தது. உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களில் ஏற்பட்ட விரைவு மற்றும் நிதியிடலில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பனவற்றின் விளைவாக, 2006இன் 6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியில் 6.3 சதவீதத்தினை அடைந்தது. இவ்வபிவிருத்திகளின் இணைந்த

பெறுபேறு காரணமாக, திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை, மொ.உ.உற்பத்தியின் 7.7 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டதுடன் இது, ஆரம்ப இலக்கான 8.4 சதவீதத்துடனும் 2006ஆம் ஆண்டின் பற்றாக்குறையான 8 சதவீதத்துடனும் ஒப்பிடுகையில் வீழ்ச்சியொன்றினைக் காட்டியது. நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை 2006இன் 2.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 1.6 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்த வேளையில் ஆரம்ப பற்றாக்குறையும் 2006இல் 2.9 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

**2007இல் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையினை நிதியிடுகின்ற கலப்பு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று காணப்பட்டது.** நாட்டின் முதலாவது பன்னாட்டு முறி வழங்கல் வெற்றிகரமாக முடிவடைந்தமையிலிருந்து கிடைத்த பெறுகைகள், திறைசேரி முறிகளில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் என்பனவற்றின் விளைவாக, உள்நாட்டு மூலவளங்களைவிட வெளிநாட்டு மூலங்களிலிருந்தான நிதியிடல் உயர்வாக இருந்தது. இதன் விளைவாக, உள்நாட்டு நிதியிடலில் தங்கியிருப்பது வீழ்ச்சியடைந்ததுடன், வரவு செலவுத்திட்ட மட்டத்திற்கு குறைவாகவும் காணப்பட்டது. வங்கித்தொழில் முறைமையிலிருந்தான கடன்பாடுகள் முன்னைய ஆண்டினைவிட குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்தது. இது ஆரம்ப இலக்கிடலை விட சிறிதளவு குறைவானதாகும்.

**மொ.உ.உற்பத்திக்கான அரசு படுகடன் விகிதம் 2007இல் மேலும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து படுகடன் உறுதிப்பாட்டில் தொடர்ச்சியான முன்னேற்றத்தினை எடுத்துக் காட்டியது.** இம் முன்னேற்றத்திற்கு, ஆண்டின் இறுதிக் காலாண்டில் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபா உறுதியாக இருந்தமையும், பெயரளவு படுகடன் வளர்ச்சியை விஞ்சிய விதத்தில் உயர்ந்த பெயரளவு பொருளாதார வளர்ச்சி காணப்பட்டமையும் முக்கிய காரணங்களாக அமைந்தன. இது, 2006இன் இறுதியில் காணப்பட்ட 88.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2007 இறுதியில் 85.8 சதவீதமாகக் காணப்பட்ட போதும் பெயரளவு படுகடன் 18 சதவீதத்தினால் ரூ.3,070 பில்லியனுக்கு அதிகரித்தது. இது 2002இன் மொ.உ.உற்பத்தியின் 105.6 சதவீதத்திலிருந்து தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்தமையினை எடுத்துக்காட்டியது. இறை முகாமைத்துவ (பொறுப்பாண்மை) சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட இலக்குகளை எய்துவதற்கான பலமான முயற்சிகளுடன் இச்சாதகமான போக்கினை தொடர வேண்டிய தேவை காணப்படுகின்றது.

**2007இல் முன்னேற்றங்கள் காணப்பட்ட தற்கிடையிலும், இறைத்துறை பல்வேறு பின்னடைவுகளினால் இன்னமும் பாதிக்கப்பட்டு வருகிறது.** குறிப்பாக, ஆரம்ப இலக்குகளுடன் ஒப்பிடுகையில் 2007இல் ரூ.35 பில்லியன் கொண்ட (மொ.உ.உற்பத்தியில் 1.0 சதவீதம்) அரசிறை வீழ்ச்சியொன்று காணப்பட்ட வேளையில், மீண்டெழும் செலவினம் இலக்கினை ரூ.26 பில்லியன்களினால் (மொ.உ.உற்பத்தியில் 0.7 சதவீதம்) விஞ்சிக் காணப்பட்டது. அரசு முதலீடுகள் அதிகரித்த போதும் வரவு செலவுத்திட்ட இலக்கினைவிட ரூ. 74 பில்லியன் (மொ.உ.உற்பத்தியில் 2.1 சதவீதம்) குறைவாக இருந்தது.



**அட்டவணை 6.1** **அரசின் இறைத்தொழிற்பாடுகளின் தொகுப்பு**

விடயம்	2006 ரூ. மில்லியன்	2007		2008
		ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
மொத்த அரசிறை	477,834	599,817	565,051	750,741
வரி அரசிறை	428,378	546,929	508,947	677,259
வரியல்லா அரசிறை	49,455	58,888	56,104	73,482
செலவினமும் மீள்கொடுப்பனவைக்கழித்த				
கடன் வழங்கலும்	713,647	898,000	841,604	1,044,188
நடைமுறை	547,960	596,260	622,758	712,894
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	165,686	301,836	218,846	331,294
இதில் அரசு முதலீடு	177,443	303,567	229,274	335,672
நடைமுறைக்கணக்கு மிகை(+)/ குறை (-)	-70,126	3,652	-57,706	37,847
முன்னமைக்கணக்கு மிகை(+)/ குறை (-)	-85,035	-129,061	-93,871	-83,622
முழுமொத்தக் குறை	-235,813	-298,183	-276,552	-293,447
மொத்த நிதியிடல்	235,813	298,183	276,552	293,447
வெளிநாட்டு நிதியிடல்	72,010	141,971	131,415	138,645
வெளிநாட்டுக் கடன்கள் (அ)	41,939	117,896	100,907	109,895
வெளிநாட்டு கொடைகள்	30,068	24,075	30,508	28,750
உள்நாட்டு நிதியிடல்	163,805	156,212	127,737	154,802
சந்தை கடன்பாடுகள்	163,805	156,212	127,077	154,802
வங்கியல்லா	83,797	139,512	111,308	145,802
வங்கி	80,008	16,700	15,769	9,000
நாணய மேலாண்மை	38,579	-	-13,098	-
வர்த்தக வங்கிகள்	41,429	-	28,867	-
ஏனைய கடன்பாடுகள்	-	-	660	-
செய்யப்பட்ட வேண்டிய கொடுப்பனவுகள்	-	-	17,400	-

**மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக**

மொத்த அரசிறை	16.3	16.9	15.8	18.0
வரி அரசிறை	14.6	15.2	14.2	16.2
வரியல்லா அரசிறை	1.7	1.7	1.6	1.8
செலவினமும் மீள்கொடுப்பனவைக்கழித்த				
கடன் வழங்கலும்	24.3	25.3	23.5	25.0
நடைமுறை	18.6	16.8	17.4	17.1
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	5.6	8.5	6.1	7.9
இதில் அரசு முதலீடு	6.0	8.6	6.4	8.0
நடைமுறைக்கணக்கு மிகை(+)/ குறை (-)	-2.4	0.1	-1.6	0.9
முன்னமைக்கணக்கு மிகை(+)/ குறை (-)	-2.9	-3.6	-2.6	-2.0
முழுமொத்தக் குறை	-8.0	-8.4	-7.7	-7.0
மொத்த நிதியிடல்	8.0	8.4	7.7	7.0
வெளிநாட்டு நிதியிடல்	2.5	4.0	3.7	3.3
வெளிநாட்டுக் கடன்கள் (அ)	1.4	3.3	2.8	2.6
வெளிநாட்டு கொடைகள்	1.0	0.7	0.9	0.7
உள்நாட்டு நிதியிடல்	5.6	4.4	3.6	3.7
சந்தை கடன்பாடுகள்	5.6	4.4	3.6	3.7
வங்கியல்லா	2.9	3.9	3.1	3.5
வங்கி	2.7	0.5	0.4	0.2
நாணய மேலாண்மை	1.3	-	-0.4	-
வர்த்தக வங்கிகள்	1.4	-	0.8	-
ஏனைய கடன்பாடுகள்	-	-	-	-
செய்யப்பட்ட வேண்டிய கொடுப்பனவுகள்	-	-	0.5	-

(அ) வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கப்பட்ட ரூ. 37,127 மில்லியன் பெறுமதியான ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகளை உள்ளடக்குகின்றது.

அதிகரிப்பொன்றினை விளைவித்தது. மீண்டெழும் செலவினம் இலக்கிடப்பட அளவினைவிடக் கூடுதலாகவும் அதன் மேலாகவும் அதிகரித்தமையானது, அரசு முதலீடுகளுக்கு கிடைக்கத்தக்க மூலவளங்களைக் குறைத்து விடுவதனால், நாட்டின் வளர்ச்சி உள்ளார்ந்த வளத்தினை நீண்ட காலத்திற்கு தடை செய்து விடுகின்றது. அத்தகைய செலவினங்களுடன் தொடர்பான அமையச் செலவு, எதிர்காலத்தில் மூலதன முதலீடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகளின் நியதிகளில் மிக உயர்வானதாகும். மேலும், அரசு முதலீடு நிகழ்ச்சித்திட்டங்களில் காணப்படும் மெதுவான முன்னேற்றம், செலவு உயர்வுகளுக்கு வழிவகுத்து, உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் உயர்ந்தளவு மூலவளங்களைத் தேவைப்படுத்தும். அதேவேளை, முக்கியமான அரசு வர்த்தக தொழில் முயற்சிகளின் நிதியியல் செயலாற்றம் அரசு வரவு செலவுத்திட்டத்தில் பெரும் சமையினை ஏற்படுத்தி வருகின்றது. அரசிற்குச் சொந்தமான சில தொழில் முயற்சிகளின் நிதியியல் செயலாற்றமும் கரிசனைக்குரியதாகவே விளங்குகின்றன. இத்தகைய நிலைமைகள் படுகடன் சமையினைக் குறைப்பதற்கும், பத்தாண்டு தொலைநோக்கில் எதிர்்பார்க்கப்பட்டவாறு நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலப்பகுதி வரையில் உறுதியாக இறை உறுதிப்பாட்டினை எய்துவதற்கும் இறைத்திரட்சி செய்முறையினை மேலும் மேம்படுத்துவதற்காக வலுவான வழிமுறைகளின் தேவையினை வலியுறுத்துகின்றது.

**6.2 இறைக் கொள்கைப் போக்கும் வழிமுறைகளும்**

அரசாங்கத்தின் பத்தாண்டு தொலைநோக்கில் தெளிவுபடுத்தப்பட்டவாறு இறைக் கொள்கையானது பொதுவான அபிவிருத்தி உபாயத்திற்குள் வடிவமைக்கப்பட்டதுடன் பரந்த இலக்குகளையும் கொண்டிருந்தது. 2007இல் பொதுவான இறைக் கொள்கையும் இறைத் தொழிற்பாடுகளும், 2007 வரவு செலவுத்திட்டத்துடன் சேர்த்து வெளியிடப்பட்ட 2006 - 2009ஆம் ஆண்டிற்கான நடுத்தர கால பேரண்ட இறைக் கட்டமைப்பின் இலக்குகளைப் பூர்த்தி செய்யும் குறிக்கோள்களுடன் வழிநடத்தப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்ட இறைத்திரட்சியை நோக்கிப் பயணிக்கும் நோக்குடன், அனைத்துத் துறைகளின் மீதும் அதாவது அரசிறை, மீண்டெழும் செலவினம் அரசுமுதலீடு மற்றும் படுகடன் முகாமைத்துவம் என்பன மீது பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நடுத்தர கால இறை உபாயத்தில் முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாக விளங்கும் அரசு அரசிறையின் அதிகரித்துச் செல்லும் போக்கினை வலுவூற் செய்வதற்காக அரசாங்கம் தொடர்ச்சியான வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது. முக்கியமான வழிமுறைகள் வருமான வரி மற்றும் பெறுமதிசேர் வரி முறைகளை ஒழுங்குமுறைப்படுத்தல், கலால் வரிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தல், இறக்குமதித் தீர்வைகளை ஒழுங்குமுறைப்படுத்தல், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளின் மீதான தீர்வை வீதங்களைத் திருத்துதல், துறைமுக மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தி தீர்வைகளை அதிகரித்தல், முத்திரைத் தீர்வைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தல் பற்று வரி மற்றும் பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி



தீர்வை, வரி நிருவாகத்தினை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் அரசிறையைத் தொடர்பான சட்டவாக்கங்களை சரியான முறையில் ஆக்குதல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன.

**வருமான வரித்தளத்தினை விரிவாக்குவதற்காக பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில், தெரிந்தெடுக்கப்பட்ட துறைகளின் அபிவிருத்திக்காக அவசியமான ஊக்குவிப்புகளும் வழங்கப்பட்டன.** இதற்கமைய, ஆயுள் காப்புறுதி மற்றைய வகைக் காப்புறுதிகளிலிருந்து வேறாக மதிப்பிடப்பட்ட வேளையில், பொருளாதார பணிக் கட்டணத்தினைப் பொறுத்தவரை மொத்தப் புரள்வின் கீழ் மட்ட எல்லை குறைக்கப்பட்டது. தெரிந்தெடுக்கப்பட்ட பெறுமதிகூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கைத்தொழில்களின் மீதான பொருளாதார பணிக் கட்டண வீதங்கள் குறைக்கப்பட்டதுடன், வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் அறவிடமுடியா படுகடனாக்கான ஒதுக்கங்களைக் கையாளுதல் தொடர்பான முறைகள் திருத்தியமைக்கப்பட்டன. மேலும், வரி ஏய்ப்பினைக் குறைப்பதற்காக சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டதுடன், விலக்கல்களை வழங்குவதற்கும் ஏனைய அபிவிருத்தி முறைகளுக்காகவும் பல திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

**பெறுமதிசேர் வரிமுறையினை ஒழுங்குமுறைப்படுத்துவது வரித் தளத்தினை விரிவாக்குவதுமும் அத்தகைய துறைகளின் அபிவிருத்திக்காக சலுகைகளை வழங்குவதற்காக, தெரிந்தெடுக்கப்பட்ட துறைகளின் மீது பொருந்தத்தக்க வரிகளை மாற்றுவதுமும் தொடர்புடையதாக இருந்தது.** முக்கியமான வழிமுறைகள் உள்ளீட்டு வரிக் கொடுகடன் மீதான கட்டுப்பாடுகளை விதித்தல், கொ.கா.க.வின் பெறுமதியின் மீதான அளவு 7 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்திற்கு அதிகரித்தமை மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட மருத்துவ கருவிகள் மற்றும் பொதுமக்களின் நுகர்விற்கான தெரிந்தெடுக்கப்பட்ட பண்டங்களின் மீதான பெறுமதிசேர் வரி குறைக்கப்பட்டமை என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. பெறுமதிசேர் வரியின் கீழ் மட்ட எல்லையான ரூ.1.8 மில்லியன் வியாபாரத்தைக் கொண்டவர்கள் மீளளிக்கப்படாத 5 சதவீத பெறுமதிசேர் வரியினை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மின்வலு, எரிபொருளின் நிரம்பல், இலங்கை மின்சபையினாலும் தனியார் மின் வழங்குநர்களாலும் இறக்குமதி செய்யப்பட்ட பொறிகள் மற்றும் கருவிகள், இறால் வழங்கல், கால் நடை மற்றும் எருமைகளின் இறக்குமதி, விலங்கினங்களை பெருக்கும் விடயங்கள் பெருந்தோட்டத் துறையிலுள்ள தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல், தோல் உற்பத்திகள் பதனிட்டு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் கடற்கலங்கள் போன்ற துறைகள் பெறுமதிசேர் வரி மீளளிப்புச் செயற்பாடுகள் மேலும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

**பல கலால் வரி மாற்றங்களும் 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டன.** முக்கியமான மாற்றங்கள், பியர் நீங்கலான தெரிந்தெடுக்கப்பட்ட வகை சிகரட்டுக்கள் மற்றும் குடிவகை, மீதான கலால் வரிகளில் செய்யப்பட்ட அதிகரிப்பு மற்றும் பொலித்தீன் மற்றும் தீந்தைகள் மீது 5 சதவீதம் கொண்ட கலால் தீர்வை விதிக்கப்பட்டமை என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. எனினும், சிறிய மற்றும் நடுத்தர

கைத்தொழிலுக்கு உதவி வழங்கும் நோக்குடன் ரூ.50 மில்லியனிற்கும் குறைவான மொத்தப் புரள்வினை கொண்ட தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை பொலித்தீன் மற்றும் தீந்தைகள் மீதான கலால் தீர்வைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டது. மயக்கமான பொருள் தரும் விடயங்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டும் வரி ஓட்டைகளைக் குறைப்பதற்காக ஊர்திகளுடன் தொடர்பான இணங்குவிக்கப்பட்ட முறை குறியீடு திருத்தப்பட்டது. இறக்குமதி செய்யப்படுகின்ற மையத்தில் கலால் தீர்வையினை விதிப்பதற்கான கொ.கா.க. பெறுமதி மீது கூட்டப்பட்ட அளவு 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. அதேவேளை, அரசு ஊழியர்களுக்கு ஊர்திகளின் இறக்குமதிக்காக சலுகை ரீதியான வீதங்கள் வழங்கப்பட்டன.

**இறக்குமதித் தீர்வைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.** இது பெருந்தோட்டத் துறையின் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துவதற்கான பொறிகள் தோல் மற்றும் கால்நடைத் துறைகளில் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள், தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் போன்ற சில விடயங்களின் பெறுமதி குறைத்து மதிப்பிடல் மற்றும் விலக்கல்களை குறைப்பதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்களின் மீதான குறித்துரைக்கப்பட்ட தீர்வை வீதங்களின் விதிப்பு என்பனவற்றை உள்ளடக்குகிறது. உயர்வடைந்து செல்லும் வாழ்க்கைச் செலவினைக் குறைக்கும் ஒரு வழிமுறையாக, அத்தியாவசியப் பண்டங்களின் இறக்குமதி மீது தீர்வைத் தளர்த்தல்கள் வழங்கப்பட்டன. வரிச் சேகரிப்புச் செயற்பாட்டினை இலகுபடுத்தும் பொருட்டு, அவற்றின் மீது பல்வேறு எண்ணிக்கையான வரிகளை பிரயோகிப்பதற்குப் பதிலாக தெரிந்தெடுக்கப்பட்ட பத்துப் பண்டங்களின் மீது தனியொரு இறக்குமதித் தீர்வை விதிக்கப்பட்டது. மேலும், தெரிந்தெடுக்கப்பட்ட துறைகளை மேம்படுத்தும் பொருட்டு அவற்றிற்கு தீர்வைத் தளர்த்தல்களும் தீர்வை விலக்கல்களும் வழங்கப்பட்டன.

**வரி நிருவாகத்தினை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு குறிப்பாக, மனிதவளத்துறையில் நிறுவன ரீதியான அபிவிருத்திகளும் இயலாவினைக் கட்டியெழுப்புவதும் வலியுறுத்தப்பட்டன.** இதற்கமைய உள்நாட்டரசிறைத் திணைக்களம் வேலைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஏறத்தாழ 1,000 அலுவலர்களை ஆட்சேர்ப்புச் செய்ததுடன் கணனி தேர்ச்சியிலும், எழுத்துத் தேர்ச்சியிலும் ஏற்கனவேயுள்ள அலுவலர்களுக்கும் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களுக்கும் பயிற்சிபளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றைய நாடுகளில் பயன்படுத்தப்படும் முறைகளை ஆய்வு செய்வதற்காக மற்றைய நாடுகளுக்கும் அவர்கள் அனுப்பப்பட்டனர். இலங்கைச் சுங்கமும் அதன் அலுவலர்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததுடன், 2008 சனவரியில் 107 அலுவலர்கள் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும், உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் வரி இணங்குவிப்புகளை மேம்படுத்துவதற்காக வரி செலுத்துவோர் சிநேகபூர்வ கலாச்சார முறையினை மேம்படுத்துவதற்கும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை பிராந்திய ஆய்வரங்குகள் மற்றும்

ஊடகங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களுடாக நடைமுறைப்படுத்தப்பட்ட “வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்” என்பனவற்றையும் உள்ளடக்கியிருந்தன.

**இறை முகாமைத்துவ சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம்** உள்நாட்டரசிறைத் திணைக்களம், இலங்கை சுங்கம் கலால் திணைக்களம் மற்றும் நிதி, திட்டமிடல் அமைச்சு என்பனவற்றில் இயலளவைக் கட்டியெழுப்புவதற்கும் நிறுவன ரீதியான அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் ஆதரவினை வழங்கியது. தகவல் மற்றும் தொடர்புடல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தல், அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட முகாமைத்துவ தகவல் முறையினை நிறுவுதல், நவீன உட்கட்டமைப்பினை வழங்குதல் மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி செய்தல் என்பனவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, முழுமையாகக் கருவிகள் பொருத்தப்பட்ட இரண்டு தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் உள்நாட்டரசிறைத் திணைக்களத்திலும் கலால் திணைக்களத்திலும் ஏற்படுத்தப்பட்ட வேளையில் அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல்முறை கட்டம் கட்டமான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் உள்நாட்டுத்துறை வலையமைப்பிற்கும் பரந்தளவு துறை வலையமைப்பிற்குமான கொள்வனவுப் பொதி செயற்பாட்டிலிருந்தது. மேலும், பாரிய வரி செலுத்துபவர்களையும் தன்னிச்சையான வரி இணங்குவிப்புக்களை மேம்படுத்துவதனையும் இலக்காகக் கொண்டு உள்நாட்டரசிறைத் திணைக்களத்தின் மெட்ரோ பொலிடீன் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன. நிதி ஆணைக்குழு, மாகாணசபைகள் என்பன உள்பட அரசிறைத் திணைக்கள அலுவலர்களுக்கு வெளிநாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. உள்நாட்டரசிறைத் திணைக்களத்திலுள்ள அலுவலர்களுக்காக வியாபார தொடர்புடல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் புதிய கம்பனிகள் சட்டத்தின் அடிப்படைப் பண்புகள் மீதான அறிவாற்றலை அதிகரிக்கும் ஆய்வரங்குகளும் இவ்வாண்டில் நடத்தப்பட்டன. மேலும் உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் கணக்கீட்டு இயலளவினையும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை அதிகரிப்பதற்குமென வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் சட்டம், ஆராய்ச்சி மற்றும் உபாயத்திட்டமிடல்கள் ஆகிய மூன்று புதிய திணைக்களங்கள் ஏற்படுத்தப்பட்டன.

**மீண்டெழும் செலவினத்தினை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக பல கொள்கை முனைவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.** இதற்கமைய, அரச ஊழியர்களின் வீடமைப்புக் கடன்கள் மீதான வட்டி வீதங்கள் இக்கடன்களின் நடைமுறை வட்டிவீத செலவினை பிரதிபலிக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்ட வேளையில், அரசதுறையிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பொருந்தத்தக்க விதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. பதவி நிலை முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும் எடுக்கப்பட்டன. வாழ்க்கைச் செலவுப்படியின் சீராக்கம் ஒவ்வொரு ஆறுமாத காலப்பகுதிக்குரிய ரூ.375 கொண்ட முறையின் கீழ் தொழிற்படுத்தப்பட்டன. உள்நாட்டு பெற்றோலிய விலைகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட போதும் அரச அலுவலர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எளிபொருள்படி அதே கீழ்மட்ட அடிப்படையில் பேணப்பட்டது. மண்ணெண்ணெய்

மீதான உதவுதொகை அகற்றப்பட்டு 2007 யூலையில்ருந்து சில்லறை விலைகள் அதிகரிக்கப்பட்டதனால் தாக்கத்தினைக் குறைக்கும் பொருட்டு அரசாங்கம் சமுர்த்தி பெறுபவர்களுக்கும் மீன்பிடிப்போருக்கும் குறித்துரைக்கப்பட்ட திட்டங்களினூடாக வரையறுக்கப்பட்டளவில் உதவுதொகைகளை வழங்கத் தொடங்கியது.

**அதேவேளையில், அரச துறைக்கான ஆட்சேர்ப்பு தொடர்ந்த வேளையில் அரச துறையினை வலுப்படுத்தும் நோக்குடனும் அதன் பணி வழங்கல் பொறிமுறையினை மேம்படுத்துவதற்காகவும் புதிய ஆட்சேர்ப்பு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.** குடிசார் துறையில், புதிய ஆட்சேர்ப்புக்கள், ஆசிரியர்கள், தாதிமார், மருத்துவர் மற்றும் பட்டதாரி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட்ட பதவிகள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. குடிசார் துறையில் செய்யப்பட்டுள்ள புதிய ஆட்சேர்ப்புக்கள் பொருளாதாரத்திற்கு வெற்றிகரமான சாதகமான பெறுபேறுகளை வழங்கச் செய்வதற்கு அரச துறையின் வினைத்திறனையும் உற்பத்தியாற்றலினையும் மேம்படுத்துகின்ற விதத்தில் பயன்படுத்தப்படல் வேண்டும். அதிகரித்த ஆட்சேர்ப்பு ஏற்கனவே உயர்மட்டத்திலுள்ள அரச துறையின் சம்பளச் செலவு மேலும் உயர்வடைய வழிவகுக்கும்.

**திறைசேரிக்கும் தொடர்பான அமைச்சுக்களுக்கு இடையிலும் அதற்கு மறுதலையாகவும் வினைத்திறனுள்ள நிதிய மாற்றல்களை ஏற்படுத்துவதற்காக வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.** இம் முறையினை அறிமுகப்படுத்தியதன் குறிக்கோள்கள், கொள்வனவுத் தாமதங்களைக் குறைத்தல், நிதியங்களை மீளளிப்பதனை விரைவுபடுத்தல் வெளிநாட்டு உதவியுடனான செயற்றிட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்ச்சியான அடிப்படையில் கண்காணித்தல் என்பன விளங்கின. இம்முறையின் கீழ், அரச அமைச்சுக்களினதும் திணைக்களங்களினதும் வங்கிக் கணக்குகள், நிதிகளின் வினைத்திறனான மாற்றல்களை விரைவுபடுத்தும் பொருட்டு வலையமைப்பொன்றினை உருவாக்கும் விதத்தில் இணைக்கப்பட்டது. இவ்வழிமுறையானது அரச காசுக் கணக்கிலுள்ள பயன்படுத்தப்படாத காசு நிலுவைகளை அரச வங்கிகளுடனான திறைசேரியின் மேலதிக பற்றுக்களின் நிலுவையை குறைவடையச் செய்வதனால் மேலதிக பற்றுக்களின் மீதான வட்டிச் செலவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவர், உபாயம் மிக்க அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் செயலாற்றத்தினை மேம்படுத்துவதற்காக 2007இலும் அதன் தொழிற்பாடுகளை தொடர்ந்தது.** இதற்கமைய வேறுபட்ட கொத்தணிகளின் கீழ் வரும் உபாயம் மிக்க அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் நிதியியல் நிலைமையினை மேம்படுத்துவதற்காக உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவர் உதவியது. நீண்ட காலப்படுகடனை மீளமைப்பதற்காக மின்சபை மற்றும் அபிவிருத்திப் பங்காளர்களுடன் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தமை மற்றும் சுதந்திரமான வலு உற்பத்தியாளர்களுடன் நியதிகள்



## சிறப்புக் குறிப்பு 14

## எரிபொருள் மானியத்திற்கான இறைக்கிரயமும் அதன் பொருளாதார தாக்கங்களும்

2003ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஒரு பீப்பாய் ஐ.அ.டொலர் 26 ஆக விளங்கிய மசகு எண்ணெயின் பன்னாட்டு விலை 2007ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஐ.அ.டொலர் 100 ஐயும் தாண்டி 285 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. 2008 மார்ச் நடுப்பகுதியில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் ஐ.அ.டொலர் 100 இலிருந்து 111 ஐ.அ.டொலருக்கிடையே தளம்பலடைந்து காணப்படுகின்றது. குறைந்த உலக இருப்பு, குறுங்கால நிரம்பல் தடைகள், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வெளிக் கொண்டு வரப்படும் அதிகரித்த சந்தைக் கேள்விகள் மற்றும் ஏனைய அரசியல் பிரச்சனைகளினால் திடீர் உயர்வினை அடைந்திருக்கின்றது. தொடர்ந்து வரும் எதிர்காலத்திலும், நடுத்தரக் காலங்களிலும் எண்ணெயின் விலை மாறாது உயர்நிலையிலேயே காணப்படும் என்று எதிர்வுகூறல் சுட்டிக் காட்டுகின்றது.

இலங்கை தனது முழுப் பெற்றோலியத் தேவையையும் இறக்குமதியில் இருந்தே பூர்த்தி செய்கின்றது. மொத்த பெற்றோலிய இறக்குமதிச் செலவானது சராசரி இறக்குமதிச் செலவு பீப்பாய்க்கு ஐ.அ.டொலர் 69 கொண்ட உயர்வுடன் 2007இல் ஐ.அ.டொலர் 2,497 மில்லியனுக்கு அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கு மாறாக 2003இல் சராசரி இறக்குமதிச் செலவு பீப்பாய்க்கு ஐ.அ.டொலர் 29 ஆகக் காணப்பட்டதனால் மொத்தச் செலவு ஐ.அ.டொலர் 838 மில்லியன் ஆக மட்டுமே காணப்பட்டது. நடப்பு எதிர்வு கூறலின்படி 2008இல் மொத்த எண்ணெய் இறக்குமதி செலவு ஐ.அ.டொலர் 3,122 மில்லியனாக மேலும் அதிகரித்துக் காணப்படும்.

ஏனைய நாடுகளைப் போல இலங்கையிலும் உயர் பன்னாட்டு எண்ணெய் விலை பாரியளவு பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் விளைவாக உயர் பணவீக்கம், 2004, 2005ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு வர்த்தக நிலுவையை விரிவாக்கியதுடன் அதிகூடிய வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையையும் ஏற்படுத்தியது. பிரத்தியேகமாக, உள்நாட்டு பெற்றோலிய விலையை செயற்கையாக குறைப்பதற்காக அரசாங்கத்தின் இறைச் செயற்பாடுகளின் பிரகாரம் வழங்கப்பட்ட மானியத்தின் மூலம் பாரியளவான தாக்கங்களை காணக் கூடியதாகவிருந்தது.

முக்கியமாக இரண்டு வழிகளின் மூலம் உயர் எண்ணெய் விலையானது இறைத்துறையில் எதிர்மறையான தாக்கங்களை உருவாக்க முடியும்.

- முதலாவது, அரசாங்கமானது பெற்றோலியப் பொருட்களின் விலையை பன்னாட்டுச் சந்தையில் நிலவும் விலைக்கேற்ப மாற்றியமைக்கத் தவறினால் உண்மையான செலவையும், உள்நாட்டிலுள்ள சில்லறை விலையையும் சம்பந்தித்துவதற்கு வழங்கப்படக் கூடிய மானியங்களினால் மேலதிகமான செலவுகள் ஏற்படும். எனவே தொடர்ச்சியான அடிப்படையில் மேலதிக நிதி மானியம் வழங்கவேண்டிய தேவை

ஏற்படுகின்றது. மேலதிகமான வளத் தேவைப்பாடுகள் பல்வேறுபட்ட வழிகளினூடாக பூர்த்தி செய்யப்படலாம்.


- மற்றைய பிரிவுகளில் வரி அதிகரிப்பு: இது வரிசெலுத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு மேலதிக சுமையினை உருவாக்குகின்றது.
- மற்றைய வகைச் செலவுகளைப் பிடித்து வைத்திருத்தல்: மானியங்கள் வழங்குதலானது முக்கியமாக செய்ய வேண்டிய விசேடமாக மூலதனச் செலவுகளுக்காக கிடைக்கக்கூடிய வளங்களை நெருக்கடிக்குள்ளாக்கு கின்றது. பெற்றோலிய மானியத்தை வழங்குவதன் மூலம் எதிர்கால வருமானத்தை ஈட்டித்தரும் மூலமான மூலதனச் செலவு தவிர்க்கப்படுவதுடன் நாட்டின் வருமானமும் பாதிக்கப்படுகின்றது.
- அதிகூடிய கடன் பெறுதலுக்கான தீர்வுகள்: அரசாங்கமானது எண்ணெய் மானியத்திற்கு வங்கித்துறையின் உயர்ந்த கொடுகடன் நிதி மூலம் நிதியிடுமானால் ஏனைய செயற்றிறன்மிகக் கோக்கங்களுக்கு வழங்கப்படும் கொடுகடன் பாதிக்கப்படும், அல்லது பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தங்களும் ஏற்படும்.

- இரண்டாவது, அரசாங்கம் பெற்றோலியப் பொருட்களுக்கான வரியை விலக்கியோ அல்லது குறைத்தோ உள்நாட்டுச் சந்தையில் குறைந்த விலையினைப் பேண எத்தனிக்கும் போது, அரசாங்கம் வருமானத்தைத் இழக்க நேரிடுவதுடன் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை இன்னமும் விரிவடைந்து செல்லவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அதன் பிரகாரம் மானியங்களானது அரசாங்கத்தின் இறை நிலைமையானது அதிகூடிய, எதிர்வுகூற முடியாத செலவினங்களின் மூலமும், வருமான இழப்பின் மூலமும் விட்டுக் கொடுக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக மானியங்களின் மூலம் அத்தியாவசியமாக சந்தை விலை திரிபுபடுத்தப்படுகின்றது. பொருட்களின் விலைகள் தொடர்பான குறியீட்டை வழங்குவதன் மூலம் அருமையான வளங்களின் உச்ச ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இவ்வண்ணம் செயற்கையாக குறைந்த விலையில் பெற்றோலியப் பொருட்களை கிடைக்கச் செய்வதன் மூலம் அரசாங்கம் அதிகூடிய பெற்றோலிய நுகர்வை ஊக்கப்படுத்துவதனால் தவறான வளப் பகிர்வு ஏற்படுகின்றது.

அரசாங்கம் பெற்றோலிய உற்பத்திகளை பயன்படுத்தும் நலிவடைந்த துறையினை கருத்திற் கொள்ளுமானால், பொதுவான அரச மானியம் அதிக செலவுள்ளதாகவும் தவறான பயன்பாட்டையும் கொண்டிருப்பதால், இலக்கிடப்பட்ட மானியங்களின் ஊடாக பிரச்சனைக்கு தீவு காண்பது அதிக வினைத்திறனானதாகக்

**வரைபடம் சி.கு 14.1 பெற்றோலிய உற்பத்திகளின் விலை**




காணப்படும்.

கூடுதலான வலு மானியங்களின் நன்மை நலிவடையாதோரினாலேயே அனுபவிக்கப்படுகின்றதென கண்டறியப்படுகின்றது (தேவராஜன் மற்றும் ஹானி 2006). மானியங்களுக்கான செலவானது அரசாங்கத்தினால் வரி மூலமும், பணவீக்க கடன் பெறுதல் மூலமும் நிதியிடப்பட வேண்டியிருக்கின்றது. ஆகவே மானியங்களுக்கான முழுமையான செலவானது வறிய மக்களுட்பட பொது மக்களினாலேயே பங்கு கொள்ளப்படுகின்றது. ஆகவே, எண்ணெய் விலைகளில் ஏற்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் முக்கிய பொருத்தமான கொள்கையாக கருதப்படுவதுடன், ஏதாவது காலதாமதங்கள் விலைச் சீர்திருத்தங்கள் செய்வதில் ஏற்படுமானால் கடைசித் தடவையில் சீர்திருத்தம் போது செங்குத்தான உயர்ந்த விலை நகர்வை ஏற்படுத்த வேண்டி இருக்கும்.

இதன் பிரகாரம் இறைச் செலவைக் குறைக்கும் நோக்குடன் அரசாங்கமானது 2003இல் எண்ணெய் விலையிடலை மதிநுட்பமுள்ளதாகக் குவதற்காக சூத்திர அடிப்படையிலான பொறிமுறையினை அறிமுகப் படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி நுகர்வோர் தெளிவாய்ப் பார்க்கக் கூடிய விதத்தில் பெற்றோலியப் பொருட்களின் கிரயத்தில் ஏற்படும் நன்மையோ அல்லது கிரயம் ஏற்படுதலோ இலகுவாகக் கடத்தப்படுதலையும் எதிர்பார்க்கப்பட்டதாக உருவாக்கப்பட்டது. எப்படியாக இருந்த போதிலும் 2003இலிருந்து பன்னாட்டு எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதுடன் 2004இலிருந்து உள்நாட்டு பெற்றோலிய விலையை சீர்படுத்தப் பயன்படுத்தும் விலைச் சூத்திர முறையும் கைவிடப்பட்டது. மாற்றீடாக காலத்திற்குக் காலம் கிரயத்தின் ஒரு பகுதி கடத்தப்படக்கூடிய விதத்தில் விலைகளில் மீளாய்வு செய்யப்பட்டன (வரைபடம் சி.கு14.1). இதன் விளைவாக அரசாங்கம் மானியத்தை மீண்டும் அளிக்க வேண்டி ஏற்பட்டது. (வரைபடம் சி.கு14.1)

தொடர்ச்சியாக மானியங்களுக்கான இறைச் செலவாக பாரிய தொகையான ரூ.18 பில்லியன் 2004இலும், ரூ. 26 பில்லியன் 2005இலும் ரூ.9.4 பில்லியன் 2006 யூன் வரையிலும் ஏற்பட்டது (வரைபடம் சி.கு14.2). இதில் 53 சதவீதமானது

**வரைபடம் சி.கு 14.2 எரிபொருள் உதவுதொகை மீதான செலவு 2004 - 2006**



உசலிற்கு வழங்கிய மானியமாக இருந்தது. அரசாங்கத்தால் பிரத்தியேக 2005ஆம் ஆண்டில் எரிபொருள் மானியமாக சுகாதாரச் செலவில் 58 சதவீதமும் கல்விச் செலவில் 41 சதவீதமும் செலவு செய்யப்பட்டது.

அதேநேரம் அரசாங்கத்திற்கு வருமான இழப்பு ஏற்பட்டமைக்கான காரணமாக டீசலுக்கான பெறுமதீசே வரி 2005ஆம் ஆண்டு ஓகத்தில் நீக்கப்பட்டதனையும், இலங்கை மின்சார சபையினால் செலுத்தப்பட்ட வலு உருவாக்கலுக்குத் தேவையான டீசல் ஒரு லீற்றருக்கான ரூ.2.50 கொண்ட கலால் வரி, வரி விலக்குப்படுத்தப்பட்டமையையும் குறிப்பிடலாம். இதற்கு மேலதிகமாக இ.மி.சபைக்கு 2007ஆம் ஆண்டு திசம்பர் வரை டீசலின் விலையினைக் குறைப்பதற்காக டீசலுக்கான மானியங்களும் வழங்கப்பட்டன.

2004ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தாத காரணமாக பாரியளவான வரவு செலவுப் பற்றாக்குறை ஏற்பட்டதுடன் அரசாங்கம் வங்கி முறைமையிலிருந்து உயர் கடன் பெறுதலை மேற்கொண்டது. இவ்விரண்டு வருடங்களின் போதும் வர்த்தக நோக்கங்கொண்ட அரசு நிறுவனங்களான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தாலும் இ.மி.சபையாலும் உயர்ந்தளவான கடன் பெறுதல் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிரத்தியேகமாக இரு வருடங்களிலும் அரசாங்கத்தினாலும், அரசு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட உயர் கடன் பெறுதல்களினால் நாணயத்துறை அதிகளவில் விரிவுபடுத்தப்பட்டதுடன் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தம் ஏற்படவும் வழிகோலியது.

தொடர்ச்சியாக இ.மி.ச. வெவ்வேறுபட்ட முறைகளைக் கையாண்டு அதன் நிதி நிலைமையில் முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இவை சுத்திகரிக்கும் முறையில் திறமையை அதிகரித்தல், எதிர் மறையான விலை நகர்விற்கெதிராக பாதுகாப்பான முறையான எண்ணெய் கொள்வனவு, அதன் உள்ளகக் கட்டுப்பாடு, நிதி முகாமைத்துவம் என்பவற்றை முன்னேற்றுவதல், அதிகூடிய போட்டியின் அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் அதிகூடிய சலுகையுடைய வழங்குநர்களின் கடன்கள் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. அப்படியாயினும் இ.மி.ச. தற்போதும் திரண்ட செலுத்தப்படாத பணத்தினால் காசுப் பாய்ச்சல் பிரச்சனையை எதிர்கொள்வதுடன், கிரயப் பிரதிபலிப்பிற்கேற்ப மின்சாரப்பட்டியல் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாததினால்



தொடர்ச்சியாக நட்டங்கள் நேரிடுவதுடன் வரவு செலவுத்திட்டத்திற்கான அச்சுறுத்தலாகவும் அமைகின்றது. இதைத் தீர்க்கும் வழியாக, 2008ஆம் ஆண்டு மாச்சிலிருந்து அரசாங்கமானது மின்சாரத் தீர்வையினை மீளமைப்பதற்கான எண்ணத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. பொருத்தமான தீர்வு வழிகள் எடுக்கப்படாவிட்டால் மின்சார விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத நிலை இழிவு நிலையை ஏற்படுத்தும் என சான்றுகள் பகருகின்றபடியால் இறைக்கிரயத்தை கருத்திற் கொள்ளையில் இது ஒரு பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும்.

2006 யூலையிலிருந்து அரசாங்கம் எண்ணெய் விநியோகம் செய்யும் கம்பனிகள் பன்னாட்டுச் சந்தையின் எண்ணெய் விலைக்கேற்ப உள்நாட்டு விலைகளை சீரமைக்க அனுமதி வழங்கியது. அதனுடன் இ.பெ.கூ. இற்கும் வரையறுக்கப்பட்ட லங்கா இந்தியன் எண்ணெய் கம்பனிக்கும் வழங்கப்பட்ட எண்ணெய் மானியம் இறைக்கிரயத்திலுள்ள மானியத்தின் அளவினைக் குறைக்கும் பொருட்டு இடைநிறுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் மற்றும் ஏழ்மையான பாதிக்கப்பட்ட குழுவினருக்கான மானியத்தினை நீக்கியதன் மூலமான சமையினை குறைக்கும் பொருட்டு அரசாங்கம் இறுதியிலக்கான மானியங்களை அறிமுகப்படுத்தியது. அதனால் ரூ.100 உதவுதொகை சமூர்த்தி பெறுநர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்பட்டது. மீனவப் படகு உரிமையாளர்களுக்கு ஒரே கொடுப்பனவாக ரூ.4,000, 2007 ஓகத்தில் வழங்கப்பட்டது. 2007இல் இக்கிரயமாக ரூ.350 மில்லியன் மதிப்பிடப்பட்டது. மண்ணெண்ணெய் மானியமாக 2008இல் சமூர்த்தி பெறுநர்களுக்கு வழங்குவதற்கு மதிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ.768 மில்லியன். அரசாங்கம் 2008 சனவரியில் பெற்றோலியத்தின்

பெறுமதிசேர் வரியினை 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்ததுடன் அரசு வருமானம் ரூ.7,400 மில்லியனால் 2008இல் குறைக்கப்படும். மேலே கூறப்பட்ட குறைப்பு நடவடிக்கை பன்னாட்டு எண்ணெய் விலைக்கு போதியதாக இல்லாமலிருந்தால், பெற்றோலியத்திற்கான கலால் வரி நீக்கம் கருத்திற் கொள்ளப்படும்.எனவே ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட பன்னாட்டு விலைகள் உயர்வாக இருப்பதனால் 2008ஆம் ஆண்டு சனவரி 13 இல் அரசாங்கம் பெற்றோலிய விலைகளை மீளமைத்தது. இருந்த போதிலும், எதிர்பார்க்கப்படும் பன்னாட்டு விலைக் குறைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் பொருட்டு உள்நாட்டு விலையினைக் குறைப்பதன் மூலம் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவானது 2007 நடுப்பகுதியிலிருந்து எரிபொருளுக்கான மானியத்தை நீக்கியதன் மூலமும், இறுக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததன் மூலமும் மேல் நோக்கி உயர்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பன்னாட்டு விலைகளிலான அதிகரிப்பினூடாக கடத்தப்படும்போது விலைகள் ஒரு தடவை அதிகரிப்பதாக இருப்பினும், அரசாங்கத்தின் கடன் பெறுதல் விரிவாக்கமடைந்தபோதும் மானியங்களை இல்லாமற் செய்வதனால் அதன் தாக்கம் எதிர்காலப் பணவீக்கத்திற்குச் சலுகையாக அமையும்.

#### உசாத்துணை

1. தேவராஜன் எஸ் மற்றும் இஜாஸ் ஹானி (2006) “தென்னாசிய எண்ணெய் விலை அதிர்ச்சிகளும் இறைச் சீராக்கமும் வறுமைக் குறைப்பும்” “எண்ணெய் விலை திடீர் உயர்வும், சார்க் நாடுகளுக்கான தாக்கமும்” தொடர்பாக சார்க் நிதியியல் நடாத்தப்பட்ட கலந்துரையாடல், சனவரி 20, இலங்கை மத்திய வங்கி.

மற்றும் நிபந்தனைகள் பற்றி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தியமை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உராய்வு நீக்கி எண்ணெய்க்கான உரிமத்தினைப் பெற்றுக் கொடுத்தமை என்பன உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவரின் பொது வசதிகள் கொத்தணியின் நடவடிக்கைகளில் சிலவாகும். போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டு வசதிகளை வழங்கும் கொத்தணியின் கீழ் அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் முயற்சி அவற்றின் நிதியியல் நிலைமைகளை மேம்படுத்துவதில் குவிந்திருந்தது. பெருந்தோட்ட கொத்தணியின் கீழ் உள்ள தொழில் முயற்சிகளின் அபிவிருத்திக் காக, துறையினை கண்காணிப்பதற்காக முகாமைத்துவ கருவிகளின்படி ஒவ்வொரு பெருந்தோட்ட பயிர்களுக்குமான முதன்மை உற்பத்திக் குறிகாட்டிகள் மற்றும் முதன்மை செயலாற்றக் குறிகாட்டிகளின் அபிவிருத்தி உட்பட அவற்றின் இழப்புக்களைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை தனியார் மயப்படுத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க 2006 நவம்பரில் தனியொரு முயற்சியான அரசு

தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுவின தொழிற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக அரசு தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு நிதித்திட்டமில் அமைச்சின் பொதுமுயற்சிகள் திணைக்களத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதற்கமைய, 2007 சனவரியில், வர்த்தக ரீதியாக ஆற்றல் வாய்ந்தனவாகத் தொழிற்பாடாதவை என கருதப்பட்ட 25 அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை திறைசேரியிலிருந்தான மாற்றல்களில் குறைந்தளவில் தங்கியிருக்கச் செய்யும் விதத்தில் மீளமைக்கும் பொறுப்பு அரசு தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தொழில் முயற்சிகளின் நலிவின்கான காரணங்களைக் கண்டறியும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளையில் மற்றையவை மீளமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் தொழிற்பாடுகளை மிக வினைத்திறனுடனும் காத்திரமான விதத்திலும் மாற்றுவதற்காக நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டதுடன், இதன் மூலம் அவற்றின் உற்பத்திகளும் பணிகளும் மிகப் போட்டித்தன்மை வாய்ந்தனவாகச் செய்யப்படும்.



வலுவான உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை எய்துவதற்கான இன்றியமையாத தேவைப்பாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பின் விளைத்திறன் மிக்க வலையமைப்பொன்றினை அபிவிருத்தி செய்வதற்கான கொள்கையும் உபாயமும் பத்தாண்டு தொலைநோக்கு உட்பட, அரசாங்கத்தின் கொள்கை ஆவணத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்வு திட்டமான “ரண்டோறா”, நாடளாவிய பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவல் வருமான உழைப்பு சந்தர்ப்பங்களை உருவாக்குதல் மற்றும் புதிய முதலீட்டு வழி வகைகளை உருவாக்குதல் என்பனவற்றிற்காக நவீன உட்கட்டமைப்பினை வழங்குவதனை நோக்கமாகக் கொண்டிருந்தது. பொருளாதார உட்கட்டமைப்புத் துறையில் வீதிகள், போக்குவரத்து, மின்வலு, நீர் வழங்கல், மற்றும் சுகாதாரம், நீர்ப்பாசனம் நகர அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் என்பனவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கிணங்க, நுரைச்சோலை நிலைக்கரி வலுப்பொறி, மேல் கொதமலை நீர்மின்வலு பொறி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நீண்டகாலம் தாமதமடைந்த கெரவலபிட்டிய இணைந்த சுற்றோட்ட வலுப்பொறி போன்ற பல உபாய அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தென்பகுதி நெடுஞ்சாலையக செயற்றிட்டம் மற்றும் மொறகந்த நீர்ப்பாசன செயற்றிட்டம் போன்ற மற்றைய முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் போன்றனவும் செயற்பாட்டிலிருந்தன. மேலும், பெரும் எண்ணிக்கையான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட வேளையில் சனசமூக உட்கட்டமைப்பினை சரி செய்தல், வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவியளித்தல் மற்றும் நுண்பாக தொழில் முயற்சி அபிவிருத்திகளை மேம்படுத்தல் ஆகிய நோக்கத்துடன் பல சிறப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் புனர்மைப்பு மற்றும் புனர் நிருமாணம் ஊடாக மோதல்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதல் மற்றும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு உதவியளித்தல் என்பன வலியுறுத்தப்பட்டன. கிராமிய அபிவிருத்தி முயற்சிகள் குறிப்பாக 119 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள வறிய மக்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. சமூக பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதனுடாக கிராமிய ஏழைகளுக்கு வலுவூட்டுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக உட்கட்டமைப்பு துறையில், பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களாளுக்கு கூடிய வாய்ப்புக்களையும் பயிற்சிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் மேம்படுத்தும் பொருட்டு கல்விக்கான வழிவகைகளை அதிகரிப்பதற்காக கல்வியில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன. சுபீட்சமான சமுதாயமொன்றிற்கான ஆரோக்கியம் நிறைந்த மனித வளத்தினைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் மீது முதலீடு செய்வதற்கான முன்னுரிமை வழங்கப்பட்டது. இவ்வாண்டில், புதிய முதலீட்டு செயற்றிட்டங்களின் எண்ணிக்கை தொடர்பான பேச்சு வர்த்தைகள் நிறைவடைந்திருப்பதுடன் பெரும் எண்ணிக்கையான

செயற்றிட்டங்களுக்கு நிதியிடுவது தொடர்பான பேச்சு வர்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சனாமி மீள்கட்டுமான வேலைகள் இவ்வாண்டிலும் தொடர்ந்தன.

புதிதாக, விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி 2007இல் உத்வேகம் பெற்றது. இத்துடன், ஒத்துச் செல்லும் விதத்தில், மோதல்களின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்த பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டன. எஞ்சிய குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கான ஆரம்ப வேலைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன. அத்துடன், மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்கீட்டு பொருட்கள் வழங்கப்படுவதுடன் நலன்புரி நிலையங்களை அமைத்து பேணிவரும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்யும் வேளையில் அம்மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை தரமுயர்த்துவதனை நோக்காகக் கொண்டு மூன்றாண்டு கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டம்: 2007 - 2010 “(நெகனகிர நவோதயா)” அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது (சிறப்புக்குறிப்பு 2).

அரசு படுகடன் முகாமைத்துவ துறையில் பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிதியிடலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களை பொருத்தமானதொரு முறையில் கலந்து பேணிக் கொண்டதன் மூலம் உள்நாட்டுக் கடன்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வட்டிச் செலவினைக் குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய உள்நாட்டுச் சந்தை வட்டி வீதங்கள் மீதான அழுத்தத்தினைக் குறைப்பதும் உள்நாட்டு ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட சந்தையில் காணப்பட்ட சாதகமற்ற நிலைமைகளைக் கையாள்வதும் வலியுறுத்தப்பட்டன. இத்துடன் இணைந்து செல்லும் விதத்தில், திறைசேரி முறிகளில் மீது அனுபவிக்கத்தக்க வெளிநாட்டு முதலீட்டின் உச்ச மட்ட எல்லை வெளிநின்ற திறைசேரி முறிகளின் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டதுடன் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் அதிகரித்தன. திறைசேரி முறிகளை தம்வசம் வைத்திருக்க வேண்டிய ஆகக் குறைந்த காலப்பகுதி போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட தடைகளும் அகற்றப்பட்டன.

பற்றாக்குறைக்கு நிதியிடுகின்ற தேர்வுகளை பன்முகப்படுத்துவதற்கான மேலதிக வழிமுறைகள் 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டன. 2007 ஒத்தோபரில் அரசாங்கம் ஐ.அ.டொலர் 500 மில்லியன் (ரூ.56 பில்லியன்) கொண்ட இலங்கையின் முதலாவது பன்னாட்டு முறி வழங்கலை வெற்றிகரமாக நிறைவு செய்தது (சிறப்புக்குறிப்பு 15). இம்முறிவழங்கலிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பெறுகைகளில் ஒரு பகுதி 2007 வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களின் நடைமுறைப் படுத்தலுக்காக கிடைக்கச் செய்யப்பட்ட உயர்ந்த செலவினைக் கொண்ட கடன்பாடுகளைத் தீர்ப்பனவு செய்ய பயன்படுத்தப்பட்டன. இலங்கையின் தலைக்குரிய வருமானம் படிப்படியாக அதிகரித்து எதிர்காலத்தில் சலுகை அடிப்படையிலான வெளிநாட்டு

நிதியிடலை மட்டுப்படுத்துகின்றதொரு சூழ்நிலையில் நிதியிடலை பன்முகப்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.

படுகடன் நிதியிடலின் மாற்றுகளுக்கான தேடுதல், பாரிய உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களில் அரசு - தனியார் பங்குடமைகளை தீவிரமாக ஊக்குவிக்கும் அரசின் தொடர்ச்சியான பங்கேற்புடன் உத்வேகத்தை அடைந்தது. இவ் வழிமுறையூடாக உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் தனியார் துறை ஈடுபாட்டை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, கொழும்பு தெற்கு துறைமுக விரிவாக்க செயற்றிட்டத்துக்கான எதிர்கால தனியார்துறை அபிவிருத்திப் பங்களாக்களைத் தெரிந்தெடுக்கும் செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீரவில பன்னாட்டு வானூர்தி நிலைய செயற்றிட்டம் மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவிரைவுப் பாதைச் செயற்றிட்டம் போன்ற செயற்றிட்டங்களின் சில அரசு - தனியார் பங்குடமைகளாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2007இற்கும் அதன் பின்னருக்குமான புதிய நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாயமும் உருவாக்கப்பட்டுள்ளதடன், இது, அரசின் நடுத்தரகால கடன்பெறும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நடுத்தர கால பேரண்ட இறைக்க கட்டமைப்புடன் இணைந்து செல்லும் வகையிலான பல முன்னெடுப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. மேற்கூறப்பட்ட உபாயத்திலுள்ள உத்திகள் படுகடன் திரட்சி நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கம், நம்பகத்தகுந்த மற்றும் திரவத்தன்மை வாய்ந்த படுகடன் சந்தையை அபிவிருத்தி செய்தல், பல்வகைப்படுத்தப்பட்ட படுகடன் கருவிகளை அறிமுகப்படுத்தல், பொதுப்படுகடன் முறைமையை மீளமைத்தல் மற்றும் ஏனைய மாற்று நிதியிடல் முறைகளினூடாக பொருளாதாரத் துறைகளில் முதலீடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வரவு செலவுத்திட்டத்திலான படுகடன் நிதியிடலைக் குறைத்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.


பல அரசு வர்த்தக தொழில் முயற்சிகளில் காணப்படும் நிதியிடல் ஆற்றல் வாய்ந்த தன்மையின் போதுமானதாக இல்லாமை அரசின் வரவு செலவுத்திட்டத்தில் தொடர்ந்தும் சுமையை ஏற்படுத்துகின்றது. மூன்று பிரதான அரசு வர்த்தக தொழில் முயற்சிகளான இலங்கை புகைவண்டிப் பகுதி, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் அஞ்சல் திணைக்களம் தொடர்ந்தும் தொழிற்பாட்டு இழப்புகளுடன் தொழிற்பட்டன. 2005 ஓகத்திலிருந்து புகைவண்டிக் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படாமை மற்றும் பன்னாட்டு எண்ணெய் விலைகளிலான பாரிய அதிகரிப்பு இலங்கை புகைவண்டிப் பகுதியின் நிதியிடல் நிலைமையை மேலும் நலிவடையச் செய்தது. 2007 யூலையில் பயணிகள் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், இது இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகரித்துச் செல்லும் செலவை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும், நடுத்தர காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பணி வழங்கலை மேம்படுத்துவதற்கு அரசு நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்தது. அஞ்சல் திணைக்களம். 2007 ஏப்பிரலிலிருந்து நடைமுறைக்கு வந்த அஞ்சல் கட்டணங்களின் மீளாய்வுக்கு மத்தியிலும் தொழிற்பாட்டு இழப்புக்களைத் தொடர்ந்து அறிவித்தது. எனவே, அரசு இவற்றின் தொழிற்பாடுகளுக்காக இத்தொழில் முயற்சிகளுக்கு

2007இல் குறிப்பிடத்தக்களவிலான மாற்றல்களை (ரூ.6.6பில்லியன்) வழங்க வேண்டியிருந்தது.

அரசுக்குச் சொந்தமான முக்கிய தொழில் முயற்சிகளான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின் சபையின் நிதியியற் செயலாற்றம் தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாக விளங்குகிறது. பன்னாட்டு விலைகளுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் பெற்றோலிய விலைகள் சீராக்கப்பட்டமை மற்றும், நிதியியல் முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட மேம்பாடுகளின் முக்கிய காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியியற் செயலாற்றம், அண்மைய ஆண்டுகளில் முன்னேற்றமடைந்தது. எனினும், இலங்கை மின்சபை பல காரணங்களால் தொடர்ந்து இழப்புக்களுடன் தொழிற்பட்டது. இவை, அதிகரிக்கப்பட்ட எரிபொருள் செலவு, மின்துறையில் திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள தாமதங்கள், நெகிழ்ச்சியற்ற விலையிடல் கொள்கை, திட்டமிடப்பட்ட குறைந்த செலவுடைய பாரிய அளவான வலுச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் உயர் முறைமை இழப்புக்களைத் தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.

### 6.3 அரசின் வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகள் அரசிறை

2007இன் அரசின் அரசிறை, அரசிறைப் பக்கத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சாதகமாகப் பதிலிறுத்து ரூ.565 பில்லியனுக்கு 18.3 சதவீதத்தால் அதிகரித்தது. வரி மற்றும் வரியல்லா அரசிறை இரண்டும் இவ்வதிகரிப்புக்குப் பங்களிப்புச் செய்தன. எனினும், மொத்த அரசிறைச் சேகரிப்பு வரவு செலவுத்திட்ட மதிப்பீடான ரூ.600 பில்லியனை விட ரூ. 35 பில்லியன் குறைவாகக் காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியமான பொருட்கள் மீது வரிச் சலுகைகளை வழங்கியமை மற்றும் 2007இல் அளவு மற்றும் மொத்தப் பெறுமதியில் குறைந்தளவிலான ஊர்திகளின் இறக்குமதிகள் விளங்கின. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, 2006இன் 16.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 15.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டில் வரி அரசிறை ரூ.509 பில்லியனுக்கு 18.9 சதவீதத்தால் அதிகரித்ததுடன், இது





**அட்டவணை 6.2** **அரசிறையின் பொருளாதாரப் பகுப்பாய்வு**

	2006		2007		2008
	ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	
<b>ரூபா மில்லியன்</b>					
<b>வரி அரசிறை</b>	428,378	540,929	508,947	677,259	
வருமான வரிகள்	80,483	102,124	107,168	143,291	
பெ.கூ.வ	164,555	202,272	187,452	248,670	
கலால் தீர்வை	92,845	107,580	96,675	113,639	
இறக்குமதித் தீர்வை	52,681	70,530	55,986	73,436	
ஏனைய வரிகள்	37,814	58,423	61,666	98,223	
<b>வரியல்லா அரசிறை</b>	49,455	58,888	56,104	73,482	
<b>மொத்த அரசிறை</b>	477,833	599,817	565,051	750,741	
<b>மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக</b>					
<b>வரி அரசிறை</b>	14.6	15.2	14.2	16.2	
வருமான வரிகள்	2.7	2.9	3.0	3.4	
பெ.கூ.வ	5.6	5.7	5.2	6.0	
கலால் தீர்வை	3.2	3.0	2.7	2.7	
இறக்குமதித் தீர்வை	1.8	2.0	1.6	1.8	
ஏனைய வரிகள்	1.3	1.6	1.7	2.4	
<b>வரியல்லா அரசிறை</b>	1.7	1.7	1.6	1.8	
<b>மொத்த அரசிறை</b>	16.3	16.9	15.8	18.0	

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2006இன் 14.6 சதவீதத்திலிருந்து 14.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வரியல்லா அரசிறை ரூ.56 பில்லியனுக்கு 12.8 சதவீதத்தால் அதிகரித்ததுடன் இது மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 1.6 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

வருமான வரிகளிலான உயர் வளர்ச்சி (33 சதவீதம்) வரியிலிருந்தான அதிகரித்த அரசிறைக்கான பிரதான உந்து விசையாக விளங்கியது. முன்னேற்றமடைந்த பொருளாதாரச் செயற்பாடுகள், வரி நிருவாகத்தின் நவீனமயமாக்கம், மேம்பாடடைந்த நடைமுறைப்படுத்தல்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் பிரசாரங்கள் மற்றும் வரிக் கொள்கை மாற்றங்கள் என்பன வருமான வரியின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தன. பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பு (14 சதவீதம்), பெறுமதிசேர் வரி மீளளிப்பு பொறிமுறையிலான மேம்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான பெறுமதிசேர் வரியின் கணிப்புக்காக கொ.கா.க பெறுமதிகள் மீது அதிகரித்த அளவு என்பனவற்றின் காரணமாக ஏற்பட்டதாகும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான தீர்வை விலக்களிப்புக்கள் மற்றும் சலுகை வீதங்களின் கீழ் உந்து ஊர்திகளை இறக்குமதி செய்வதற்கு அரச அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியின் முக்கிய காரணமாக இறக்குமதித் தீர்வைகள் 6 சதவீதத்தால் மட்டுமே வளர்ச்சியடைந்தன. முக்கிய வரி அரசிறை மூலங்களினுள், கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முக்கியமாக சிகரெட்டுகளிலிருந்தான அரசிறை சேகரிப்பில் சார்பு ரீதியிலான குறை வளர்ச்சியின் முக்கிய காரணத்தால் 4 சதவீதம் கொண்ட குறைந்த வளர்ச்சியைப் பதிவு செய்தது. குடிவகை மற்றும் சிகரெட்டிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட மிதமான வளர்ச்சி

முக்கியமாக உயர்ந்த அளவில் பிரயோகிக்கப்பட்ட கலால் தீர்வை வீதங்கள், கலால் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் துஷ்பிரயோகம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் கடுமையான அமுலாக்கம், உற்பத்தியிலான உயர் வளர்ச்சி, சட்டத்துக்குப் புறம்பான பொருட்களின் தீவிரப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு, குடிவகை மற்றும் சிகரெட்டு நுகர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசின் கொள்கை என்பவற்றால் ஏற்பட்டது. இதேவேளை, உந்து ஊர்திகள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் மீதான கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2007இல் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவு செய்தது.


**வரியல்லா அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு பல காரணங்கள் ஏதுவாக இருந்தன.** மத்திய வங்கியின் இலாப மாற்றல்களின் கிடைப்பனவு, தண்டப் பணம் மற்றும் பறிமுதல்களிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பு, உயர் இலாபம் மற்றும் பங்கிவாபப் பெறுகைகள் என்பன முக்கிய காரணங்களிற் சிலவாகும்.

**செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல்**

2007இல், அரசின் மொத்தச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல் வரவு செலவுத்திட்ட இலக்கை விட குறைவாக விளங்கியது. மொத்தச் செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கலில் ரூ. 842 பில்லியனுக்கு 18 சதவீத அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், முக்கியமாக வரவு செலவுத்திட்ட மூலதன செலவினத்தைவிட குறைவாகக் காணப்பட்டமை காரணமாக இது வரவு செலவுத்திட்ட மதிப்பீடான ரூ. 898 பில்லியனை விட ரூ.56 பில்லியன் குறைவானதாகும். மொ.உ.உற்பத்தியின் சதவீதமாகவும் இது 2006இன் 24.3 சதவீதத்திலிருந்து 23.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

பெயரளவு நியதிகளில் மொத்த மீண்டெழும் செலவினம் 2007இன் வரவு செலவுத்திட்ட இலக்கை விஞ்சிய போதிலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் இன் சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. ரூ.623 பில்லியனுக்கு 14 சதவீதத்தால் அதிகரித்த மீண்டெழும் செலவினம் ஆரம்ப இலக்கை விட ரூ.26 பில்லியன் உயர்வானதாகும். எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது 2006இல் பதிவு செய்யப்பட்ட 18.6 சதவீதத்தை விட 17.4 சதவீதத்தில் குறைவாகக் காணப்பட்டது. மீண்டெழும் செலவினம் விஞ்சியிருந்தமை முக்கியமாக சம்பளங்கள் மற்றும் கூலிகள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள், வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவினத்தில் ஏற்பட்ட

**வரைபடம் 6.3** அரசு நடைமுறைச் செலவினத்தின் உள்ளடக்கம் - 2007



அதிகரிப்புகளால் ஏற்பட்டதாகும். முக்கியமாக, 2006இல் பட்டதாரி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின் முழுமையான தாக்கம் பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு துறைக்கான புதிய ஆட்சேர்ப்பு, அரசு அலுவலர்களால் எடுக்கப்படாத விடுமுறைக்கு ஊக்குவிப்புப் படியின் கொடுப்பனவு மற்றும் வாழ்க்கைச் செலவுப்படி மீதான உயர் செலவினம் என்பவற்றால் சம்பளங்கள் மற்றும் கூலிகள் ரூ.214 பில்லியனுக்கு 22.4 சதவீதத்தால் அதிகரித்தன. மீண்டெழும் செலவினத்தில் சம்பளங்கள் மற்றும் கூலியின் பங்கு 2006இல் பதிவு செய்யப்பட்ட 32 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 34.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஓய்வூதியக் கொடுப்பனவுகள் 18.6 சதவீதத்தால் அதிகரித்தமைக்கு முக்கியமாக ஓய்வூதியம் பெறுவோருக்கு வாழ்க்கைச் செலவுப் படியிலேற்பட்ட அதிகரிப்பு, சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட்டமை மற்றும் 2007இல் ஏறத்தாழ 18,000 புதிய ஓய்வூதியம் பெறுவோர் நுழைந்தமையின் தாக்கம் என்பன காரணமாகின. உள்நாட்டுச் சந்தையில் நடைமுறையிலிருந்த உயர்வானதும் தளம்பலுற்ற வட்டி வீதங்கள் மற்றும் குறுகிய கால முதிர்ச்சியை நோக்கி சந்தை முன்னுரிமையில் ஏற்பட்ட நகர்வு என்பவற்றின் முக்கிய காரணமாக வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதத்தால் அதிகரித்தன. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியிருப்பதால் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்கு மேலதிக நிதியங்கள் தேவைப்பட்டன. இவை பெரும்பாலும் புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஆளணியின் சம்பளங்கள் மற்றும் கூலிகள், பாதுகாப்பு தொடர்பான கருவிகளை நிரப்புவதற்கும் கொள்வனவு செய்வது உட்பட மற்றும் ஏனைய தேவைகளின் செலவினத்தை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. இடம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்காக பொருளாதார செயற்பாடுகளை உருவாக்குவதற்கு உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் அதேவேளை, அவர்களுக்கு உறைவிடம், உணவு மற்றும் மருத்துவ தேவைகள் வழங்கப்பட்டன. வளமாக்கி உதவுதொகை இலக்கை விஞ்சியுள்ளது. பாடப் புத்தகங்கள், பருவகாலச் சீட்டுக்கள். பாடசாலைக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள், உதவிக் கொடுப்பனவு, ஊனமுற்ற படைவீரர்களுக்கான உதவி என்பவற்றை உள்ளடக்கிய நலன்புரிச் செலவினம் தொடர்ந்து அதிகரித்தது. அரசு தொழில் முயற்சிகளுக்கான (இலங்கை புகைவண்டிப்பகுதி மற்றும்


**அட்டவணை 6.3 பொருளாதாரமும் மீள் கொடுப்பனவு கழித்த கடன்வழங்கலும்**

	2006	2007		2008
		ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	
<b>ரூபா மில்லியன்</b>				
<b>நடைமுறைச் செலவினம்</b>	547,960	596,260	622,758	712,894
பொருட்கள் பணிகள் மீதான செலவு	253,026	295,761	292,632	343,852
இதில் சம்பளங்களும் கூலிகளும்	175,031	204,508	214,160	233,393
வட்டிக் கொடுப்பனவுகள்	150,777	169,122	182,681	209,825
வெளிநாட்டு	16,990	21,149	21,311	30,000
உள்நாட்டு	133,787	147,973	161,370	179,825
நடைமுறை மாற்றல்களும்	144,157	131,377	147,445	159,217
உதவிக் கொடுப்பனவுகளும்				
இதில் குடும்ப அலகுகளுக்கும்				
ஏனைய துறைகளுக்கும்	104,842	102,632	110,910	121,546
சமுர்த்தி	10,789	9,600	9,200	10,850
ஓய்வூதியங்கள்	58,006	62,500	68,822	73,060
பணை உதவிக் கொடுப்பனவு	11,867	11,000	11,000	15,000
ஏனையவை	24,180	13,196	21,888	22,636
<b>முலதனச் செலவினம்</b>	162,214	259,642	206,161	282,894
உண்மைச்சொத்துக்களின் கையேடு	88,209	167,254	111,510	199,905
முலதன மாற்றல்கள்	74,005	122,138	94,651	108,075
குறைச் செலவினம்	-	-29,750	-	-25,085
<b>மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்</b>	3,473	42,098	12,684	48,400
<b>மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும்</b>	<b>713,646</b>	<b>898,000</b>	<b>841,604</b>	<b>1,044,188</b>
<b>மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக</b>				
<b>நடைமுறைச் செலவினம்</b>	<b>18.6</b>	<b>16.8</b>	<b>17.4</b>	<b>17.1</b>
பொருட்கள் பணிகள் மீதான செலவு	8.6	8.3	8.2	8.2
இதில் சம்பளங்களும் கூலிகளும்	6.0	5.8	6.0	5.6
வட்டிக் கொடுப்பனவுகள்	5.1	4.8	5.1	5.0
வெளிநாட்டு	0.6	0.6	0.6	0.7
உள்நாட்டு	4.6	4.2	4.5	4.3
நடைமுறை மாற்றல்களும்	4.9	3.7	4.1	3.8
உதவிக் கொடுப்பனவுகளும்				
இதில் குடும்ப அலகுகளுக்கும்				
ஏனைய துறைகளுக்கும்	3.6	2.9	3.1	2.9
சமுர்த்தி	0.4	0.3	0.3	0.3
ஓய்வூதியங்கள்	2.0	1.8	1.9	1.7
பணை உதவிக் கொடுப்பனவு	0.4	0.3	0.3	0.4
ஏனையவை	0.8	0.4	0.6	0.5
<b>முலதனச் செலவினம்</b>	<b>5.5</b>	<b>7.3</b>	<b>5.8</b>	<b>6.8</b>
உண்மைச்சொத்துக்களின் கையேடு	3.0	4.7	3.1	4.8
முலதன மாற்றல்கள்	2.5	3.4	2.6	2.6
குறைச் செலவினம்	-	-0.8	-	-0.6
<b>மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்</b>	<b>0.1</b>	<b>1.2</b>	<b>0.4</b>	<b>1.2</b>
<b>மொத்த செலவினமும் தேறிய கடன்வழங்கலும்</b>	<b>24.3</b>	<b>25.3</b>	<b>23.5</b>	<b>25.0</b>

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு

அஞ்சல் திணைக்களம்) மாற்றல்களும், இவ்வாண்டில் அவை தொழிற்பாட்டு இழப்புக்களை அடைந்தமையால் அதிகரித்தன.

2007இல் அரசு முதலீடு தொடர்ந்து அதிகரித்தது. பெயரளவு நியதிகளில் இது ரூ.229 பில்லியனுக்கு 27 சதவீதத்தால் அதிகரித்ததுடன் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாகவும் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. இம்மேம்பாடு, உள்நாட்டு நிதியங்கள் மற்றும் வெளிநாட்டு உதவிப் பகிர்ந்தளிப்புக் களுடாக அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் அமுலாக்கத்தை விரைவாக்குவதற்காக அரசால் மேற்கொள்ளப்பட்ட துணிவான முயற்சிகளால் ஏற்பட்டது. விசேடமாக, திட்டமிட்ட படி அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முதலாவது





**அட்வணை 6.4**

**செலவினத்தின் தொழிற்பாட்டுப் பகுப்பு**

	2006	2007		2008
	ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	ஒப்புதலளிக்கப்பட்ட தற்காலிகமானவை	தற்காலிகமானவை	ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
<b>ரு.மில்லியன்</b>				
<b>மொத்த நடைமுறைச் செலவினம்</b>	547,960	596,260	622,758	712,894
அரசு பொதுப் பணிகள்	133,105	169,613	162,102	179,548
உள்நாட்டு நிருவாகம்	29,912	48,153	31,481	38,719
பாதுகாப்பு	81,243	96,863	101,856	108,086
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	21,950	24,597	28,765	32,743
சமூகப் பணிகள்	204,635	202,870	226,271	245,494
கல்வி	61,144	65,503	72,592	78,476
நலம்	44,069	45,004	51,741	56,537
நலன்புரி	86,753	82,279	91,747	97,315
சமூகப் பணிகள்	12,669	10,084	10,191	13,166
பொருளாதாரப் பணிகள்	50,612	52,583	49,573	60,559
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	22,173	23,269	22,849	28,177
வலு மற்றும் நீர் வழங்கல்	2,766	3,745	3,647	3,872
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	19,038	19,429	18,983	22,306
ஏனையவை	6,635	6,140	4,094	6,204
ஏனையவை	159,609	171,194	184,811	227,293
வட்டி செலவுத்துகை	150,777	169,122	182,681	209,825
<b>மூலதனச் செலவினம், கடன் வழங்கல்</b>	<b>177,443</b>	<b>303,567</b>	<b>229,273</b>	<b>335,672</b>
அரசு பொதுப் பணிகள்	21,356	36,110	32,143	40,088
உள்நாட்டு நிருவாகம்	18,109	32,995	28,438	34,612
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	3,247	3,115	3,705	5,476
சமூகப் பணிகள்	48,386	68,574	54,986	75,834
கல்வி	17,200	29,732	19,948	31,207
நலம்	13,969	18,256	16,961	23,309
வட்டமைப்பு	4,021	7,174	4,481	7,190
சமூகப் பணிகள்	13,197	13,412	13,596	14,129
பொருளாதாரப் பணிகள்	106,789	227,732	141,244	244,075
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	12,615	18,662	14,736	26,156
வலு மற்றும் நீர் வழங்கல்	26,376	78,886	47,850	79,201
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	37,988	96,043	50,995	100,170
ஏனையவை	29,810	34,141	27,663	38,548
ஏனையவை	912	900	900	760
குறைச் செலவினம்	-	-29,750	-	-25,085
<b>மொத்தச் செலவினம், கடன் வழங்கல்</b>	<b>725,403</b>	<b>899,826</b>	<b>852,031</b>	<b>1,048,565</b>
<b>மொ. உ. உற்பத்தியின் சதவீதமாக</b>				
அரசு பொதுப்பணிகள்	5.3	5.8	5.4	5.3
சமூகப் பணிகள்	8.6	7.7	7.9	7.7
பொருளாதாரப் பணிகள்	5.4	7.9	5.3	7.3
ஏனையவை	5.5	4.9	5.2	5.5
இதில் வட்டி	5.1	4.8	5.1	5.0
<b>மொத்தச் செலவினம், கடன் வழங்கல்</b>	<b>24.7</b>	<b>25.4</b>	<b>23.8</b>	<b>25.1</b>

மூலம் : நிதி திட்டமிடல் அமைச்சு

பன்னாட்டு முறி வழங்கலை வழங்குவதனூடாக குறிப்பாக, நிரம்பல் நிதியிடல் மற்றும் இணைக்கிணை நிதியங்களின் கிடைப்பனவை உறுதிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்தது.

பொருளாதார பணிகளிலான அரசு முதலீடு 2007இலும் தொடர்ந்து உயர்ந்தளவில் காணப்பட்டது. இத்துறையினுள், போக்குவரத்து மற்றும் தொடர்புட்டல் மற்றும் வலு மற்றும் நீர்வழங்கல் என்பன முதலீட்டின் முக்கிய துறைகளாக விளங்கின. பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மீதான ஆரம்ப வேலை, வீதிகள், மின்வலு, நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனச் செயற்றிட்டங்கள் தொடர்பான அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தமை, கிராமிய


உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் விரைவுபடுத்தல், சனாமி மீள்நிர்மாணப் பணிகள் என்பன இம்மேம்பாட்டிற்கு காரணமாக விளங்கின.

சமூக பணிகளிலான அரசு முதலீடும், நடுத்தர காலப்பகுதியிலிருந்து நீண்ட காலப்பகுதி வரை செழிப்பான மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய மனிதவள அபிவிருத்தியை நோக்கிய அரசின் கொள்கையுடன் இசைந்து செல்லும் வகையில் அதிகரித்தது. சமூகப் பணிகளின் பங்கு 2007இன் மொத்த அரசு முதலீட்டில் கிட்டத்தட்ட 24 சதவீதமாக விளங்கியது கல்வி மற்றும் நலம் இவ்வகையில் தொடர்ந்தும் முன்னுரிமை வாய்ந்த துறைகளாக விளங்கின. கல்வியிலான முதலீடு முக்கியமாக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வியை எளிதாக அடைதல் என்பவற்றை அதிகரித்தல், கல்வியின் தரத்தை மேம்படுத்தல் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிறுவன ரீதியிலான செயற்றிறன்களை விருத்தி செய்தல் ஆகிய துறைகளில் காணப்பட்டது. நலத்துறை மீதான அரசு முதலீடு குறிப்பாக பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலான நல உட்கட்டமைப்பின் அபிவிருத்தி மற்றும் நலத்துறையிலான மனித வளங்களின் அபிவிருத்தியில் பெரும்பாலும் காணப்பட்டது.

எனினும், அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் செயலாற்றம் பல காரணங்களால் எதிர்பார்ப்புக்களினை விட குறைவாக விளங்கியது. இவை, இயலாமை கட்டுப்பாடுகள், நிருவாக மற்றும் கொள்வனவில் ஏற்படும் தாமதங்கள், காணிக் கொள்வனவில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் இழப்பீடு மற்றும் தீர்ப்பனவின் உயர் செலவு போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இந்நிலைமை, அதிகரித்துச் செல்லும் செலவைக் குறைப்பதற்கு வரையறுக்கப்பட்ட காலப்பகுதிகளினுள் திட்டமிடப்பட்ட உட்கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பூர்த்தி செய்தற்கான மேலதிக முயற்சிகளை தேவைப்படுத்துகிறது.

**முக்கிய இறை நிலுவைகள்**

2007இல் திரண்ட வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை (ரு.277 பில்லியன்) மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 8 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசிறைச் சேகரிப்பு மற்றும் அளவுக்கு மீறிய மீண்டெழும் செலவினம், மூலதனச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் தேறிய கடன் வழங்கலால் எதிரீடு செய்யப்பட்டதால் இதுவும்




மொ.உ.உற்பத்தியின் வரவு செலவுத்திட்ட இலக்கான 8.4 சதவீதத்தை விட குறைவாகவே காணப்பட்டது. அரசின் குறைச் சேமிப்புகளை அளவிடும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2006இன் மொ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்து, மீண்டெழும் செலவினம் சார்பான அரசிறையில் உயர் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. எனினும், ஆரம்ப வரவு செலவுத்திட்டம் 2007இல் சாதகமான சிறிய நிலுவையைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இதேவேளை, பேரண்டப் பொருளாதாரம் மீது நடப்பாண்டு இறைப் பற்றாக்குறையும் (வட்டிக் கொடுப்பனவுகளைக் கழித்த பொதுவான பற்றாக்குறை) 2006இன் 2.9 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வட்டியல்லாச் செலவினத்திலான வளர்ச்சியை (17.1 சதவீதம்) விஞ்சிய அரசிறையிலான உயர் வளர்ச்சி (18.3 சதவீதம்) இம்மேம்பாட்டிற்கான முக்கிய காரணியாக அமைந்தது.

**வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிதியிடல்**

பற்றாக்குறை நிதியிடலின் விருப்பத் தேர்வின் பல்வகைப்படுத்தல் 2007இல் தொடரப்பட்டது. முதலாவது பன்னாட்டு முறி வழங்கல் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மிக அண்மிய பற்றாக்குறை நிதியிடல் மூலமாக விளங்கியது. இதன் விளைவாக, அரசு வரவு செலவுத்திட்டத்தின் நிதியிடல் கலவை ஆறு மூலங்களுக்கு விரிவடைந்தது. அவையாவன, உள்நாட்டு ரூபா மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பாடுகள், திறைசேரி முறிகளுடான வெளிநாட்டுக் கடன்பாடுகள், நாட்டிற்கான முறிகள் மற்றும் ஏனைய கடன்கள் (சலுகை ரீதியிலான கடன்கள் உள்ளடங்கலாக) மற்றும் வெளிநாட்டுக் கொடைகள் ஆகும்.

2007இல் ரூ.277 பில்லியன் கொண்ட திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை நிதியிடுவதில் உள்நாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்ட வளங்களின் அளவு வெளிநாட்டு மூலங்களை விட குறைவாக விளங்கியது. மொத்தத் தேறிய உள்நாட்டு நிதியிடல் ஆரம்ப மதிப்பீடாக ரூ.156.2 பில்லியனுடனும் 2006இல் பதிவு செய்யப்பட்ட ரூ.164



பில்லியனுடனும் ஒப்பிடுகையில் ரூ.128 பில்லியனாக விளங்கியது. தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2007இன் ஆரம்ப மதிப்பிடான ரூ.142 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.131 பில்லியனாக விளங்கியது. இது, பன்னாட்டு முறிவழங்கல் மூலம் ரூ.56 பில்லியனையும், திறைசேரி முறிகளிலான வெளிநாட்டு முதலீடுக்கள் மூலம் ரூ.37 பில்லியனையும், ஏனைய வெளிநாட்டுக் கடன்கள் மூலம் ரூ.7.4 பில்லியனையும் மற்றும் வெளிநாட்டு கொடைகளிலிருந்து பெற்ற ரூ.305 பில்லியனையும் உள்ளடக்கியுள்ளது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2006இன் 2.5 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கையில் தேறிய உள்நாட்டு நிதியிடல் 5.6 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2007 இறுதியில் ரூ.17.4 பில்லியன் கொண்ட தொகை செலுத்த வேண்டியிருந்தது. இதேவேளை, படுகடன் தங்கியிருத்தல் விகிதம் (மொத்த அரசு செலவினத்துக்கான மொத்த தேறிய கடன்பாடுகளின் விகிதம்) 2006இன் 28.8 சதவீதத்திலிருந்து 2007இல் 29.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

2006இன் 69 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையின் கிட்டத்தட்ட 47 சதவீதம் உள்நாட்டு மூலங்களுடாக நிதியிடப்பட்டுள்ளது. மொத்த தேறிய உள்நாட்டு நிதியிடலினுள், 2006இன் ரூ.184 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.28 பில்லியன் கொண்ட அதிகரிப்பை எடுத்துக் காட்டிய உள்நாட்டு வங்கியல்லா மூலங்கள் ஏறத்தாழ 87.1 சதவீதமாக (ரூ.112 பில்லியன்) விளங்கியது. வங்கியல்லா நிதியிடலின் முக்கிய மூலமாக கடந்த ஆண்டுகளைப் போன்றே ஊழியர் சேம நிதியும் விளங்கியது.

2006 உடன் ஒப்பிடுகையில் வங்கித் தொழில் துறையிலிருந்தான கடன்பாடுகள் 2007இல் கணிசமானளவில் வீழ்ச்சியடைந்தன. 2007இல் ரூ.15.8 பில்லியன் கொண்ட வங்கி நிதியிடல் 2006இல் ரூ. 80 பில்லியனிலிருந்தான வீழ்ச்சியை பதிவு செய்திருக்கையில் 2007இல் வரவு செலவுத்திட்ட இலக்கு ரூ.16.7 பில்லியனாக விளங்கியது. இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் வங்கி நிதியிடலில் அவதானிக்கப்பட்ட அதிகரித்துச் செல்லும் போக்கு, இறுதிக் காலாண்டில் பன்னாட்டு முறி வழங்கலிலிருந்தான பெறுகைகளுடன் குறைவடைந்தது. இதில் ஒரு பகுதி மத்திய வங்கி வசமுள்ள திறைசேரி உண்டியல்களை தீர்ப்பனவு செய்ய பயன்படுத்தப்பட்டது. 2007இல் வங்கி நிதியிடலின் மொத்த அளவு மத்திய

**அட்டவணை 6.5 உள்நாட்டு நிதியிடல் மூலங்கள்**

	ரூ.பில்லியன்			
	2004	2005	2006	2007 தற்காலிக மாணவை
<b>கருவிகளின் படி</b>				
திறைசேரி முறிகள் (அ)	117.2	123.6	163.8	127.7
திறைசேரி உண்டியல்கள்	156.6	108.1	97.4	52.8
ரூபாக் கடன்கள்	25.0	-9.4	20.3	37.1
இலங்கை அபிவிருத்தி முறிகள்	-83.7	-24.2	-23.8	10.3
மத்திய வங்கி தற்காலிக முற்பணங்கள்	16.4	0.0	34.3	23.6
ஏனையவை	3.6	4.9	9.3	11.7
	-0.7	44.2	26.3	-7.8
<b>மூலங்களின் படி</b>				
வங்கி	117.2	123.6	163.8	127.7
வங்கியல்லா	43.3	26.2	80.0	15.8
	73.9	97.4	83.8	112.0

(அ) 2007இல் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா குறித்துரைக்கப்பட்ட ரூ. 37,127 பில்லியன் பெறுமதியான திறைசேரி முறிகள் நீங்கலாக.

மூலம் : நிதி திட்டமிடல் அமைச்சு இலங்கை மத்திய வங்கி



வங்கிக்கான ரூ.13 பில்லியன் கொண்ட தேறிய மீள் கொடுப்பனவினதும் வர்த்தக வங்கிகளிலிருந்து பெறப்பட்ட ரூ.29 பில்லியன் கடன்பாடுகளினதும் இணைந்த விளைவாகும். 2007இல் வங்கி நிதியிடல் 2006இன் 48.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொத்த தேறிய உள்நாட்டு நிதியிடலின் 12.3 சதவீதத்திற்கு மட்டும் வகைகூறியது.

**உள்நாட்டு ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட கருவிகளிலிருந்து பெறப்பட்ட கடன்பாடுகள் 2007இல் தேறிய உள்நாட்டு நிதியிடலின் 78.5 சதவீதத்திற்கு வகைகூறியது.** இது 2006இன் ரூ.93.9 பில்லியனிலிருந்து ரூ.100.2 பில்லியனுக்கான வளர்ச்சியை எடுத்துக் காட்டியது. படுகடன் கருவிகளிலிருந்தான தேறிய கடன்பாடுகள் திறைசேரி முறிகள் (ரூ.52.8 பில்லியன்), திறைசேரி உண்டியல்கள் (ரூ.37 பில்லியன்) மற்றும் ரூபாக் கடன்கள் (10.3 பில்லியன்) என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. திறைசேரி முறிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிலிருந்து பெறப்பட்ட ரூ.37 பில்லியனை (ஏட்டுப் பெறுமதி அடிப்படையில்) உள்ளடக்கவில்லை.

**உள்நாட்டு ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட கருவிகளுடான கடன்பாடுகளின் முதிர்ச்சி அமைப்பு கூடியளவில் குறுங்காலச் சந்தையை நோக்கியிருந்து அதிகரித்துச் செல்லும் வட்டி சூழலில் முதலீட்டாளர்களின் முன்னுரிமையைப் பிரதிபலிக்கிறது.** உயர் பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்களால் மோசமடைந்த அதிகரித்துச் செல்லும் வட்டிவீத அமைப்பு முதலீட்டாளர் முன்னுரிமையை குறுங்காலச் சந்தைக்கு நகர்த்திய முக்கிய காரணியாக விளங்கியது. மத்திய வங்கியால் பின்பற்றப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் அரசின் பாரிய கடன்பாட்டு நிகழ்ச்சித்திட்டமும் சந்தையில் உயர்ந்த செல்லும் வட்டி வீதங்களுக்கு காரணமாக விளங்கின. 2007 ஒத்தோபரில் பன்னாட்டு முறி வழங்கலின் பின்பு சந்தையில் வட்டி வீதங்களில் ஓரளவு மெதுவடைவு காணப்பட்ட போதிலும் இவ்வாண்டின் இறுதி மாதத்தில் போக்கு ஓரளவுக்கு நேர்மாறாகியது.

**வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகளில் தங்கியிருத்தல், உள்நாட்டுச் சந்தை வட்டி வீதங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் ஓர் நடவடிக்கையாக 2007இலும் தொடர்ந்தது.** இலங்கை அபிவிருத்தி முறிகளுடாக ரூ.23.6 பில்லியன் (ஐ.அ.டொலர் 215.3 மில்லியன்) கடன்பாடுகள் இருக்கும் போது கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான கடன்களில் ரூ.2.2 பில்லியன் (ஐ.அ.டொலர் 20.8 பில்லியன்) கொண்ட தேறிய மீள்கொடுப்பனவு காணப்பட்டது. இதற்கு மேலாக, கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட சில கடன்பாடுகள் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டன. இத்துடன், இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியூடாக தேசிய சேமிப்பு வங்கியால் ஒழுங்கு செய்யப்பட்ட ரூ.5.4 பில்லியன் (ஐ.அ.டொலர் 50 மில்லியன்) கொண்ட கடன் உள்ளடங்கலாக ரூ.6.0 பில்லியன் (ஐ.அ.டொலர் 55 மில்லியன்) வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பாடுகள் காணப்பட்டன. இக்கடன்பாடுகளின் பெறுகைகளில் ஒரு பகுதி உயர் வட்டி வீதத்தைக் கொண்ட வெளிநாட்டு நாணய கடன்பாடுகளை திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

இக்கடன்பாடுகளின் சராசரி முதிர்ச்சி 2.8 வருடங்களாக இருப்பதால் இக்கடன்களின் மீள்கொடுப்பனவுகள் திரள்வதை தவிர்ப்பதற்காக முதிர்ச்சி அமைப்பு நியமாக்கப்பட வேண்டும்.

**2007இல் அரசு, வெளிநாட்டு வளங்களின் சாதனைமிக்க உயர் அளவை திரட்டக் கூடியதாக இருந்தது.** மொத்த அடிப்படையில், முன்னைய ஆண்டின் ஐ.அ.டொலர் 1,219 மில்லியனுடன் (ரூ.127.7 பில்லியன்) ஒப்பிடுகையில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து ஐ.அ.டொலர் 2,036 மில்லியனை (ரூ.224.4 பில்லியனை) அரசு பெற்றது. இதில், ஏறத்தாள 32 சதவீதமானவை சலுகை ரீதியான நியதிகளில் விளங்குகையில் எஞ்சியவை சலுகையற்ற நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் காணப்பட்டன. மொத்த வெளிநாட்டுக் கடன்களில் கிட்டத்தட்ட 38 சதவீதம் இருபுடை மற்றும் பல்புடை அபிவிருத்தி பங்களாளர்களிடமிருந்து செயற்றிட்டக் கடன்களாக (ஐ.அ.டொலர் 785 மில்லியன்) பெறப்பட்டன. இச் செயற்றிட்டக் கடன்களின் பிரதான கொடைவழங்குநர்களாக யப்பானிய அரசு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு என்பன விளங்கின. இதேவேளை, சீனா தோற்றம் பெறும் அபிவிருத்திப் பங்களாளராக வந்துள்ளது. இவ்வாண்டில் பெறப்பட்ட ஐ.அ.டொலர் 1,376 மில்லியன் கொண்ட சலுகையற்ற கடன்கள் பிரதானமாக பன்னாட்டு முறி வழங்கலிலிருந்து தான பெறுகைகளையும் வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி முறிகளிலான முதலீடுகளையும் உள்ளடக்கியிருந்தன.

**மொத்த தேறிய வெளிநாட்டு நிதியிடலும் 2007இல் கணிசமானளவில் அதிகரித்தன.** ரூ.10 பில்லியன் கொண்ட பிற்பாடப்பட்ட கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக வெளிநாட்டுக் கடன்களின் மீள் கொடுப்பனவு ரூ.64 பில்லியனாக விளங்குகையில் தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2006இன் ரூ.67 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.131.4 பில்லியனாக விளங்கியது. 2007இல் அரசால் பெறப்பட்ட, அடுத்துவரும் சில ஆண்டுகளில் பகிர்ந்தளிக்கப்படவிருக்கின்ற புதிய உதவிக் கடன்பாடுகளில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டதுடன் கிடைக்கத்தக்கதாகவுள்ள வெளிநாட்டு உதவியின் பயன்பாட்டு வீதம் முன்னைய ஆண்டின் 22.5 சதவீதத்திலிருந்து 2007இல் 21.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எதிர்காலத்தில் கிடைக்கத்தக்க சலுகை ரீதியிலான வெளிநாட்டு நிதியிடலின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு மேலதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன.

**வரவு செலவுத்திட்ட நோக்கங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டுக் கொடைகளின் அளவு கணமிக்கு முன்னரான மட்டங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் உயர்ந்தளவில் காணப்பட்டது.** முன்னைய ஆண்டுகளைப் போலவே 2007இல் முக்கியமாக யப்பான், சேர்மன் சமஸ்திக் குடியரசு மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் போன்ற இருபுடைக் கொடைநர்களிடமிருந்தும் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பல்புடை முகவர்களிலிருந்தும் ரூ.30.5 பில்லியன் கொண்ட மொத்த பெறுமதியானது வெளிநாட்டுக் கொடைகளாக பெறப்பட்டது.

### 6.4 துணைத் தேசிய அரசாங்க வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகள்

இலங்கையில் துணைத் தேசிய அரசாங்க வரவு செலவுத்திட்ட முறைமையானது மாகாண சபைகளையும் உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்குகிறது. மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வின் மூலம் தீர்மானங்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளைப் பன்முகப்படுத்தும் செயற்பாடுகளின் அடிப்படையில் அரசியல் யாப்பிற்கு செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தின் கீழ் 9 மாகாணசபைகள் நிறுவப்பட்டுள்ளன. இத்திருத்தத்தின் கீழ், மாகாணசபைகளிடையே கிடைக்கத்தக்கதாகவுள்ள வளங்களைப் பகிர்வதை விதந்தரைக்கும் முக்கிய பங்கு வகித்தலுடன் நிதியியற் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2007இல் இறுதியில் உள்ளவாறாக நாட்டில் உள்ளூராட்சி மன்ற முறையானது 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள் மற்றும் 270 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக மொத்தம் 330 அலகுகளைக் கொண்டு விளங்குகிறது.

துணைத் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முக்கியமாக இரு மூலங்களிலிருந்து பெறப்பட்ட வளங்களுடன் தொடர்ந்தன. மூலவள இடைவெளியை நிதியிடுவதற்கு அவற்றின் சொந்த அரசிணை மற்றும் மத்திய அரசிலிருந்து பெறப்பட்ட மாற்றல்கள் பயன்படுத்தப்பட்டன. வளங்களைத் திரட்டுவதில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதாமை, சார்பு ரீதியில் ஒடுங்கிய வரித்தளம், நலிவான தகவல் முறைமைகள், மட்டுப்படுத்துப்பட்ட நிருவாக இயலாமைகள் அடிப்படைப் பணிகளைக் கூட வழங்குவதற்கு அவற்றுக்கான போதிய அரசிணைகளை உருவாக்குவதில் இடையூறை ஏற்படுத்தின. அரசினம் - செலவினம் இடைவெளி இவ் ஆளுமையின் அளவுகளை மத்திய அரசிடமிருந்தான நிதியியல் மாற்றல்கள் மீது பெருமளவில் தங்கியிருக்கச் செய்தது.

துணைத் தேசிய அரசாங்கங்கள் அவற்றின் பணிகளை ஏயை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் வழங்கின. சார்பு ரீதியில் மூலதனச் செலவினத்தின் குறைந்த பங்கு, பாரியதும் அதிகரித்துச் செல்லும் ஆளணிகளின் ஊதியங்கள், பல துறைகளில் பயிற்றப்பட்ட அலுவலர்களின் பற்றாக்குறை, பலமான ஒழுங்கு விதிகள் மற்றும் கண்காணிப்பு முறைமைகள் இல்லாமை மற்றும், நிதியியல் மற்றும் மனிதவள முகாமைத்துவம் போதுமானதளவில் இல்லாமை என்பன அவற்றுள் சிலவாகும்.

முன்னைய ஆண்டுகளைப் போலவே, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு துணை தேசிய அரசாங்கங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணியது. இவ்வமைச்சு மத்தியில் துணைத் தேசிய அரசாங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு முகவராக தொழிற்பட்டது. இது துணைத் தேசிய அரசாங்கங்களின் நிதியியல் இயலாமை உறுதிப்படுத்தும் வரவு செலவுத்திட்ட நிதியங்களை தொடர்ந்து வழங்கி மாகாண ஆளுகையை பலப்படுத்தி வசதிப்படுத்துவதற்கான வழிநடத்தல் மற்றும் உதவியை நீடித்திருக்கும் அதேவேளை துணைத் தேசிய அரசாங்கங்களின் அபிவிருத்தி சார்ந்தவையை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்கு பல்வேறான கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் செயலமர்வுகளை ஏற்பாடு செய்தது.

இவ்வாண்டில் சமமான பிரதேச அபிவிருத்தியை அடையும் வகையில் மாகாண சபைகள் தொழிற்படுவதை ஊக்குவிப்பதற்காக நிதிக்குழு மத்திய வங்கியுடன் இணைந்து முயற்சியொன்றை மேற்கொண்டது. இதன்படி, கலந்தாலோசனைகள் பல மாகாண சபைகளுடன் நடத்தப்பட்டன. இத்தீர்மானங்களின் வெளிப்பாடாக, ஒவ்வொரு மாகாணத்திலும் இரண்டு முக்கிய செயற்றிட்டங்கள் பிரதேச பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக வரவு செலவுத்திட்டம் 2008 இனூடாக ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நிதிக்குழுவிற்கு இயலக்கூடியதாக இருந்தது (சிறப்புக்குறிப்பு 6). பிரதேச பொருளாதார வேறுபாட்டைப் படிப்படியாகக் குறைக்கும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேற்றை அடையும் பொருட்டு நிதிக்குழுவின் தீவிர பங்கேற்பு ஏனைய பங்குடைமையாளர்களுடன் இணைந்து தொடர்ந்து இருக்க வேண்டும்.

### மாகாண சபைகளின் செயலாற்றம்

2007இல் மாகாண சபைகளின் பொதுவான வரவு செலவுத்திட்டங்கள் மேம்பட்டன. முக்கியமாக புரள்வு வரிகள் மற்றும் முத்திரைத் தீர்வைகளிலிருந்தான அரசிணையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக மொத்த அரசிணைச் சேகரிப்பு 33 சதவீதத்தால் அதிகரித்தன. சிகரெட்டு விற்பனை தொடர்பான அரசிணை பங்கீடில் பொறிமுறையை மீளாய்வு செய்ததன் மூலம் சிகரெட்டுகள் மீது பிரயோகிக்கத்தக்க பயன்தரும் புரள்வு வரிகள் அரசால் 1 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டதால் புரள்வு வரியிலிருந்தான அரசிணையில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. மொத்த அரசிணையின் ஏறத்தாழ 87 சதவீதம் மேற்கூறிய இரு மூலங்களாலும் சேகரிப்பட்டது. மேல் மாகாணத்தில் வர்த்தக மற்றும் கைத்தொழிற் செயற்பாடுகளின் உயர் செறிவு காரணமாகவும் இப்பிராந்தியத்திலான உயர் குடித்தொகை காரணமாகவும்

அட்டவணை 6.6	மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு			
	2004	2005	2006	2007 தற்காலிக மாணவை
<b>மொத்த அரசிணை</b>	13,522	16,132	19,481	23,876
வரி அரசிணை	11,544	13,818	16,586	21,473
வரி அல்லா அரசிணை	1,978	2,314	2,895	4,395
<b>மொத்த செலவினம்</b>	56,964	73,009	94,470	122,414
நடைமுறைச் செலவினம்	46,308	59,132	76,428	101,149
இதில் தனியாள் ஊதியம்	36,079	46,479	60,497	82,111
மூலதனச் செலவினம்	10,656	13,877	18,042	21,265
<b>மத்திய அரசு மாற்றல்கள்</b>	45,848	59,696	79,029	88,317
திரட்டிய கொடைகள்	35,892	47,107	62,342	70,742
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	803	817	790	1,208
பொருத்தப்பாட்டுக் கொடைகள்	311	273	221	205
மாகாணம் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள் (அ)	3,854	5,561	7,345	6,995
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பள்ளாட்டுக் கொடைகள்	4,988	5,937	8,331	9,167
(அ) மாகாணம் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள்	மூலம் : மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இலங்கை மத்திய வங்கி			



2007இலும் மேல் மாகாணசபை செல்வாக்குச் செலுத்தும் அரசிறை சேகரிக்கும் மாகாணமாக தொடர்ந்து விளங்கியது. மேல் மாகாணசபையின் மொத்த அரசிறை, மொத்த அரசிறைச் சேகரிப்பின் 66 சதவீதத்திற்கு வகை கூறுகையில் மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்கள் அரசிறை சேகரிக்கும் ஏனைய முக்கிய மாகாணங்களாக விளங்கின.

மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் முன்னைய ஆண்டின் ஒப்பிடுகையில் 2007இல் 21 சதவீதத்தால் அதிகரித்தது. மீண்டெழும் செலவினம் ஆளணி ஊதியங்கள் (80 சதவீதம்) மற்றும் ஏனைய செலவினத்தையும் (20 சதவீதம்) உள்ளடக்கியுள்ளது. ஆளணி ஊதியத்தின் பெரும்பங்கு கல்வி மற்றும் நலத்துறைகளால் ஈர்க்கப்பட்டிருக்கையில் பொருட்கள் மற்றும் பணிகள் தொடர்பான ஏனைய கூலியில்லாச் செலவுகள் எஞ்சியவற்றுக்கு வகை கூறின.

**2007இல் மாகாண சபைகளின் முதலீட்டுச் செலவினம் அதிகரித்தன.** அவற்றின் முதலீட்டுச் செலவினம் முக்கியமாக மாகாண விசேட அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் வெளிநாட்டால் நிதியிடப்பட்ட விசேட செயற்றிட்டங்களையும் கொண்டிருந்தது.

**2007இல் மத்திய அரசிலிருந்து மாகாண சபைகளுக்கான மாற்றல்கள் ரூ.83 பில்லியனாக விளங்கியது.** இவை, மீண்டெழும் செலவினத் தேவைகளை நிதியிடுவதற்கான தொகை வடிவிலான கொடைகள், தற்றுணிவான செலவினத் தேவைப்பாடுகளை நிதியிடுவதற்கான பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள், மாகாண சபைகளின் அரசிறைச் சேகரிப்புக் காக ஊக்குவிப்புக் களை நிதியிடுவதற்கான பொருத்தப்பாட்டுக் கொடைகள் மற்றும் மாகாண விசேட அபிவிருத்திச் செயற்றிட்டங்களைத் தொடங்குவதற்கான மாகாண விசேட அபிவிருத்திக் கொடைகள் என்ற வடிவில் காணப்பட்டன. இத்துடன், விசேட செயற்றிட்டங்களுக்காக மாகாண சபைகளால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கொடைகள் ரூ.9 பில்லியனாக விளங்குகையில் நலம் மற்றும் கல்வித்துறை அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்காக ரூ.2.7 பில்லியன் கொண்ட மாற்றல்கள் காணப்பட்டன.

மாகாண மற்றும் உள்ளூர் மட்டங்களில் மக்களின் தேவைகளைத் தீர்ப்பதனுடாக இறைப் பரவலாக்கத்துக்கான அரசின் முயற்சி பிராந்திய வளர்ச்சியை அதிகரிப்பில் விரும்பிய விளைவுகளை இதுவரை விளைவிக்கவில்லை. விசேடமாக அடிப்படைக்கல்வி, நலப்பணி மற்றும் வீதி அபிவிருத்திகளை வழங்குவது தொடர்பாக மாகாண சபைகளின் தொழிற்பாடுகள் மத்திய அரசின் தொழிற்பாடுகளுடன் குறிப்பிடத்தக்களவில் ஒன்றின் மீது ஒன்று படிந்துள்ளது. இங்கு தீர்மானங்கள் தொடர்ந்தும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுவதுடன் மாகாண சபைகள் முகவர்களாக மட்டுமே தொழிற்பாடுகின்றன. இது, அவற்றால் வழங்கப்பட்ட பணிகளின் தரத்தை கடுமையாகப் பாதித்திருக்கையில் வழங்கப்பட்ட இப்பணிகளின் விளைத்திறனை தடைப்படுத்தியது. அத்துடன், மத்திய அரசிலிருந்தான நிதியியல் மாற்றல்களிலான கட்டுப்பாடுகள் அவற்றின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் மெதுவான முன்னேற்றத்தை விளைவித்தன. எனவே, மாகாண சபைகள்

மத்தியிலிருந்து பெறப்படும் நிதியங்களில் கூடியளவில் தங்கியிருப்பதற்குப் பதிலாக மாகாண குடித்தொகையின் நன்மைக்காக அவற்றின் சொந்த வளங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுடன் வரவேண்டும்.

## உள்ளூராட்சி மன்றங்களின் செயலாற்றம்

உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றின் செலவினங்களை பல மூலங்களிலிருந்தான அரசிறையூடாக நிதியிட்டதுடன் அவற்றின் பயன்தரத்தக்க தொழிற்பாட்டைப் பாதித்த பல எண்ணிக்கையான தடைகளை எதிர் கொண்டது. உள்ளூராட்சி மன்றங்களின் அரசிறை மூலங்கள் வீதங்கள், ஏனைய அரசிறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட அரசிறை (முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப் பணங்கள்) மற்றும் அரச மாற்றல்களை உள்ளடக்கியுள்ளன. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணங்கள் ஆகிய மாற்றி ஒப்படைக்கப்பட்ட அரசிறையின் இரு மூலங்களையும் சேகரிப்பதில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்களின் முகவராக தொழிற்பட்டன. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் ஆளணி ஊதியங்கள், ஏனைய நடைமுறைச் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகளை உள்ளடக்கியுள்ளன. நலிவான நிதியியல் முறைமைகள் மற்றும் மனிதவள முகாமைத்துவம், திறமையான தொழில்நுட்ப அலுவலர்களின் பற்றாக்குறை, ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பதிலான பலவீனம், குறைந்தளவிலான அரசிறைச் சேகரிப்பு மற்றும் சட்ட அதிகாரங்களின் பற்றாக்குறை உள்ளூராட்சி மன்றங்களின் பயன்மிக்க தொழிற்பாட்டுக்கான முக்கிய தடைகளாக தொடர்ந்து விளங்கின.

## 6.5 தொழிற்பாட்டுக் கட்டப்பட்ட அரசு தொழில் முயற்சிகளின் நிதியியல் செயலாற்றம்

இரு அரசு தொழில் முயற்சிகளான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின் சபை அரசு வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாண்டில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் நிலைமை முன்னேற்றமடைந்திருக்கையில், இலங்கை மின் சபையின் நிதியியல் நிலைமை பல காரணங்களால் தொடர்ந்து நலிவடைந்தது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் நிலைமை 2007இல் மேலும் முன்னேற்றமடைந்தது. இது முக்கியமாக, பன்னாட்டு விலைகளுடன் இணைந்து செல்லும் விதத்தில் பெற்றோலிய விலைகள் சீராக்கப்பட்டமை, இலங்கை மின் சபைக்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் உதவு தொகையளிக்கப்பட்ட விதத்தில் டீசல் மற்றும் உலை எண்ணெய் வழங்கியமை அதன் நிதியியல் தொழிற்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருந்த போதிலும் நிதியியல் முகாமைத்துவம் உள்ளகக் கட்டுப்பாடுகளிலான மேம்பாடுகளால் ஏற்பட்டதாகும் (சிறப்புக்குறிப்பு 14). இத்துடன், பாதகமான விலை அசைவுகளுக்கெதிராக பாதுகாப்பான எண்ணெய்க் கொள்வனவில் நுழைந்தமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் நிலை மீது

சாதகமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. இம்மேம்பாடுகளுடன், அரசு வரவு செலவுத்திட்டம் மீது எரிபொருள் உதவு தொகைகளாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுமை படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் இறக்குமதிச் செலவைத் தீர்ப்பதற்காக வங்கித்தொழில் முறைமையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியை கடன்பட வேண்டியிருந்ததால் வங்கித்தொழில்துறைக்கான அதன் பொறுப்புக்கள் 2007இல் அதிகரித்தன. இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஈரானிலிருந்து ஐ.அ.டொலர் 700 மில்லியன் பெறுமதியான வழங்கலுக்கான அதிகரித்த கொடுகடன் வசதியை 2008 சனவரியில் பெற்றமை அதன் நிதியியற் தொழிற்பாடுகளை மேலும் முன்னேற்ற உதவும்.

**இலங்கை மின் சபையின் நிதியியல் நிலைமை 2007 இலும் தொடர்ந்து மோசமடைந்தது.** இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து உதவுதொகையளிக்கப்பட்ட வீதத்தில் டிசல் மற்றும் உலை எண்ணெயின் பெறுகைக்கு மத்தியிலும் அதிகரித்த எரிபொருள் செலவுகள், மின் துறையில் திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள், நெகிழ்ச்சித் தன்மையற்ற விலையிடல் கொள்கை, திட்டமிடப்பட்ட குறைந்த செலவுடனான பாரிய அளவிலான வலுச் செயற்றிட்டங்களின் அமுலாக்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் உயர் முறைமை இழப்புக்களைத் தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் என்பன இலங்கை மின் சபையின் மோசமான நிதியியல் நிலைமைக்குப் பங்களிப்புச் செய்தன. அரசு 2007இலும் இலங்கை மின் சபையின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தி வந்தது. எனினும், வங்கித்தொழில் முறைமைக்கான அதன் பொறுப்புக்கள் 2007இல் வீழ்ச்சியடைந்தன. 2008 மார்ச்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டண மீளாய்வு இலங்கை மின் சபையின் நிதியியல் நிலைமையை மேம்படுத்த உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

## 6.6 அரசு துறைப் படுகடனும் படுகடன் பணிக் கொடுப்பனவுகளும்

### அரசு படுகடன்

2007இல் வெளிநின்ற மொத்த அரசு படுகடன் ரூ.3,070 பில்லியனுக்கு 18 சதவீதத்தால் அதிகரித்தது. எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது தொடர்ச்சியான முன்றாவது ஆண்டில் 85.8 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. இது, முக்கியமாக ஆண்டிறுதியை நோக்கி முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபா உறுதியடைந்தமை மற்றும் பெயரளவு படுகடனிலான வளர்ச்சியை விட பெயரளவு மொ.உ.உற்பத்தியிலான உயர் வளர்ச்சி என்பவற்றால் ஏற்பட்டது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் படுகடன் விகிதங்கள் 2007இல் முறையே 47.9 சதவீதத்திற்கும், 37.9 சதவீதத்திற்கும் மேம்பாடடைந்தன.


பெயரளவு நியதிகளில், வெளிநின்ற மொத்தப்படுகடன் 2007இல் ரூ.462 பில்லியனால் அதிகரித்தது. இதில், மொத்த உள்நாட்டு படுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பு ரூ.236 பில்லியனாகவும் வெளிநாட்டுப்படுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பு ரூ.226 பில்லியனாகவும் விளங்கியது. தேறிய கடன்பாடுகள் மற்றும் கழிவு அடிப்படையில் படுகடன் கருவிகளின் வழங்கல்

என்பவற்றின் முக்கிய காரணத்தால் உள்நாட்டுப் படுகடன் அதிகரித்தது. அதிகரித்த தேறிய வெளிநாட்டுக் கடன்பாடுகள் மற்றும் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபாவின் பெறுமானத்தேய்வு என்பன அதிகரித்த வெளிநாட்டுப் படுகடனுக்கான முக்கிய காரணங்களாக விளங்கின. எனினும், செலாவணி வீத வேறுபாட்டின் மாறுபாடு முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.109 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2007இல் ரூ.71 பில்லியனாக குறைவாக விளங்கி முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபாவின் சார்பு ரீதியில் குறைவான பெறுமானத்தேய்வை பிரதிபலிக்கிறது.

**மொத்த உள்நாட்டுப்படுகடனில், நடுத்தர தவணையிலிருந்து நீண்ட தவணைக்கான படுகடனின் பங்கு 2007இல் 78.8 சதவீதமளவில் மாற்றமின்றியிருந்தது.** திறைசேரி முறிகள் முக்கிய உள்நாட்டு கடன்படும் கருவியாக தொடர்ந்து விளங்கி வெளிநின்ற நடுத்தர தவணையிலிருந்து நீண்ட தவணைக்கான மொத்த படுகடனின் 77.4 சதவீதத்துக்கும் வெளிநின்ற மொத்த உள்நாட்டுப் படுகடனின் 60 சதவீதத்திற்கும் வகை கூறியது. நடுத்தர கால மற்றும் நீண்ட கால படுகடனினுள், ரூபாய் பிணையங்களின் பங்கு மேலும் 9.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2007இல் இலங்கை அபிவிருத்தி முறியின் வழங்கல்கள் இருந்தமையால் வெளிநின்ற மொத்த இலங்கை அபிவிருத்தி முறிகள் மொத்த உள்நாட்டு நடுத்தர மற்றும் நீண்ட காலப் படுகடனின் 6.4 சதவீதத்துக்கு அதிகரித்தது. இதேவேளை, மொத்த குறுகிய கால படுகடனினுள், திறைசேரி உண்டியல்களின் பங்கு, ஏனைய குறுகிய கால கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இக்கருவி மீதான உயர் நம்பிக்கை காரணமாக 84 சதவீதத்திற்கு அதிகரித்தது.

2007இல், வங்கித்தொழில் துறைக்கான வெளிநின்ற படுகடன் பொறுப்புக்கள் சார்பு ரீதியில் குறைந்த வீதத்தில் அதிகரித்தன. இவ் அதிகரிப்பானது 2006இன் 97 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2007இல் 19 பில்லியனாக மட்டும் காணப்பட்டது. வெளிநின்ற மொத்த உள்நாட்டுப் படுகடனுக்கான வங்கித்தொழில் துறைப் பொறுப்புக்களின் பங்கு முன்னைய ஆண்டின் 26.7 சதவீதத்திலிருந்து 24.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டில், மத்திய வங்கியின் வெளிநின்ற படுகடன் ரூ.13 பில்லியனால் வீழ்ச்சியடைந்திருக்கையில் வர்த்தக வங்கிகள் வசமுள்ள படுகடன் ரூ.32 பில்லியனால் அதிகரித்தது.


**வங்கியல்லாத்துறை வசமுள்ள வெளிநின்ற படுகடன் ரூ.217 பில்லியனால் ரூ.1,300 பில்லியனுக்கு அதிகரித்தது.**





**வரைபடம் 6.8**

வெளிநின்ற அரசு படுகடனின் உள்ளமைப்பு - 2007



இவ்வகையின் முக்கிய முதலீட்டாளர்களாக ஊ.சே.நிதி மற்றும் தே.சே.வங்கி தொடர்ந்ததுடன், வெளிநின்ற உள்நாட்டுப் படுகடனின் முறையே 44 சதவீதத்திற்கும் 15 சதவீதத்திற்கும் வகை கூறியது. வெளிநின்ற வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2007 இறுதியில் ரூ.180.3 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 1,659 மில்லியன்) அதிகரித்தது. வெளிநின்ற மொத்த வெளிநாட்டு நாணய படுகடன், மொத்த உள்நாட்டுப் படுகடனின் முன்னைய ஆண்டிலான 10.3 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

மொத்த அரசு வெளிநாட்டுப் படுகடனில் சலுகை அடிப்படையிலான படுகடனின் பங்கு 2006இல் 93 சதவீதத்திலிருந்து 2007இல் 83.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதிகரித்த வெளிநாட்டு வர்த்தக வகையிலான கடன்பாடு இவ்வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக விளங்கியது. எனினும், இந்நிலைமை நடுத்தர காலத்தில் சலுகை ரீதியிலான நிதியிடலுக்கு குறைந்தளவான அடையும் தன்மையைக் கொண்ட குறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடாக இலங்கை விளங்குவதன் நிலைமையுடன் இணைந்து காணப்படுகிறது. இருப்பினும், அவற்றுடன் இணைந்த மோசமான சிக்கல்களைக் குறைப்பதற்கு சலுகை ரீதியில் அல்லாத கடன் பாடுகளை முகாமைப்படுத்த தக்க மட்டத்தில் பேணுவதற்கான தேவை இருக்கிறது.

முன்னைய ஆண்டுகளைப் போலவே, செயற்றிட்டக் கடன்கள் வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனில் செல்வாக்குச் செலுத்தி 80 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் செயற்றிட்டமல்லாக் கடன்கள் எஞ்சியதுக்கு வகைகூறின. ஒப்பிடத்தக்க பெறுமதிகள் 2006இல் 87 சதவீதமாகவும் 13

சதவீதமாகவும் விளங்கின. வர்த்தக வகைக் கடன்பாடுகளின் அதிகரித்த பெறுமதி இம்மாற்றத்துக்கான முக்கிய காரணமாகும். இவ்வாண்டில், இருபுடை மூலங்களுக்கான வெளிநின்ற படுகடன் மொத்த வெளிநாட்டுப் படுகடனின் 43.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. யப்பான் (24.2 சதவீதம்), சேர்மனி (7.0 சதவீதம்) மற்றும் ஐக்கிய அமெரிக்கா (3.9 சதவீதம்) அரசுகள் முக்கிய இருபுடை அபிவிருத்தி பங்காளர்களாக விளங்கின. வெளிநின்ற பல்புடைப் படுகடன் மொத்த வெளிநாட்டுப் படுகடனின் 42.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. ஆசிய அபிவிருத்தி வங்கி (21.3 சதவீதம்) மற்றும் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு (19.3 சதவீதம்) இவ்வகையில் முக்கிய பல்புடை அபிவிருத்தி பங்காளர்களாக தொடர்ந்து விளங்கின.

வெளிநின்ற படுகடன் நான்கு பிரதான வெளிநாட்டு நாணயங்களில் காணப்பட்டது. இப்படுடனில் ஏறத்தாழ 37.5

**அட்டவணை 6.7** வெளிநின்ற அரசுதுறைப் படுகடன் (ஆண்டு முடிவில்)

	ரூபா. மில்லியன்			
	2004	2005	2006	2007 தற்காலிக மாணவை
<b>1. மத்திய அரசு படுகடன் உள்நாட்டுப் படுகடன்(அ)</b>	2,139,526	2,222,341	2,607,723	3,070,069
முதிர்வுகாலத்தின்படி	1,143,389	1,265,721	1,479,230	1,715,198
குறுக்ககால	269,784	262,153	313,218	363,199
நடுத்தர மற்றும் நீண்டகால	873,605	1,003,568	1,166,012	1,351,999
நிறுவனங்களின்படி				
வங்கிகள்(ஆ)	272,981	298,411	395,470	414,688
வங்கிபல்லாத்துறை	870,408	967,310	1,083,660	1,300,409
<b>வெளிநாட்டுப்படுகடன் வகைகளின்படி</b>	996,138	956,620	1,128,493	1,354,871
சலுகைக் கடன்கள்	970,299	919,030	1,048,152	1,128,296
சலுகைமற்ற கடன்கள்	25,838	37,590	80,341	226,575
நாணயத்தின்படி				
சி.உ	420,459	401,615	465,679	508,241
ஐ.அ.டொலர்	152,562	161,632	185,647	266,645
யப்பான் யென	310,311	286,673	317,220	338,621
யூரோ	83,579	76,060	123,387	149,845
ஏனையவை	29,227	30,640	36,560	91,520
<b>குறிப்பு :</b>				
சேவலாண்டித் வேறுபாடுகள்	106,502	-100,751	108,579	70,961
<b>2. நிதியல்லாத அரசு கூட்டுத்தாபனங்களின் படுகடன்</b>	41,171	31,377	44,480	59,604
இலங்கை மின்சார சபை	12,529	9,841	10,329	7,318
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(ஆ)	23,326	15,823	28,533	48,499
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம்	1,400	983	754	475
ஏனையவை	3,916	4,730	4,864	3,312
<b>3. மொத்த அரசிறை படுகடன் (1+2)</b>	2,180,697	2,253,718	2,652,203	3,129,673

மூலம்: இலங்கை மத்திய வங்கி

- (அ) 1993இல் வழங்கப்பட்ட ரூபா 24,088 மில்லியன் கொண்ட நீண்ட கால முறிகளை உள்ளடக்குகின்றது. இது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் சார்பில் வர்த்தக வங்கிகளுக்கு 2003 நவம்பரில் வழங்கப்பட்ட ரூ. 4,397 மில்லியன் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 49,646 மில்லியன் கொண்ட அரசாங்க திறைசேரி முறிகளை உள்ளடக்கவில்லை.
- (ஆ) கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் வெளிநின்ற மீதிகள் : 2004இல் ரூ.31,596 மில்லியன், 2005 இறுதியில் ரூ.71,859 மில்லியன், 2006 இறுதியில் ரூ.89,288 மில்லியன் மற்றும் 2007இல் 88,871 மில்லியன்.
- (இ) 2005, 2006 மற்றும் 2007ல் பெற்றுபடுகின்ற இந்திய கொடுகடன் தொடர்பான வெளிநின்ற மீதிகளான ரூ.14,705 மில்லியன் (144 மில்லியன் ஐ.அ. டொலர்கள்), ரூ.12,925 மில்லியன் (120 மில்லியன் ஐ.அ. டொலர்கள்) மற்றும் ரூ.10,437 மில்லியன் (96 மில்லியன் ஐ.அ. டொலர்கள்) உள்ளடக்குகின்றன.

சதவீதம் சிறப்பு எடுப்பனவு உரிமைகளில் (சிஎஉ) காணப்பட்டது. இதைத் தொடர்ந்து யப்பானிய யென் (25 சதவீதம்), ஐ.அ.டொலர் (19.7 சதவீதம்) மற்றும் யூரோ (11 சதவீதம்) விளங்கின. எஞ்சிய 6.8 சதவீதம் ஏனைய நாணயங்களில் காணப்பட்டன.

மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான வெளிநின்ற படுகடனிலான படிப்படியான வீழ்ச்சி ஊக்கமளிக்கின்றது. எனினும், இறை முகாமைத்துவச் (பொறுப்பாண்மை) சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டவாறு 2013 அளவில் 60 சதவீதம் கொண்ட மொ.உ.உற்பத்திக்கான இலக்கிடப்பட்ட படுகடன் விகிதத்தை நிறைவேற்றுவதற்கு இப்போக்குடனான பலமான முயற்சிகள் தொடர்ந்திருப்பது அவசியமாகிறது. எனவே, இறை நிலைமையை மேலும் பலப்படுத்துவதற்கு மீண்டெழும் செலவினம், வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைகள், கடன்பாடுகள், வெளிநின்ற படுகடன் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளில் மேலதிக மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. அரசின் கொள்கை ஆவணத்தில் அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இறைத்திரட்சிப் பாதை இத்திசையை நோக்கிய சிறந்த வழியாகும்.

**நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் படுகடன்**


2007இல் வங்கித்தொழில் முறைமைக்கான நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற பொறுப்புக்கள் மற்றும் கொடுகடன் வசதிகளின் கீழான அவற்றின் வெளிநாட்டுப் பொறுப்புக்களும் முன்னைய ஆண்டின் ரூ.46 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.60 பில்லியனுக்கு அதிகரித்தது. வங்கித்தொழில் முறைமைக்கான இக்கூட்டுத்தாபனங்களின் படுகடன் பொறுப்புக்கள் ரூ.17.6 பில்லியனாக ரூ.49.2 பில்லியனுக்கு அதிகரித்தன. வங்கித்தொழில் முறைமைக்கான அரசுக்குச் சொந்தமான இரு தொழில் முயற்சிகளான இலங்கை மின் சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளிநின்ற நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் படுகடனுக்கு 93.6 சதவீதத்தைப் பங்களிப்புச் செய்தன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இந்தியக் கொடுகடன் வசதிகளின் கீழ் வெளிநின்ற நிலுவை 2007 இறுதியில் ரூ.10.4 பில்லியனாக (ஐ.அ.டொலர் 96 மில்லியன்) விளங்கியது.

**அரசு துறைப் படுகடன்**

வெளிநின்ற அரசு படுகடன், வங்கித்தொழில் முறைமைக்கான நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் பொறுப்புக்கள் மற்றும் கொடுகடன் வசதிகளின் வெளிநின்ற நிலுவை என்பவற்றை உள்ளடக்கிய வெளிநின்ற மொத்த அரசு துறைப் படுகடன் 2007 இறுதியில் ரூ.477 பில்லியனாக ரூ.3,130 பில்லியனுக்கு அதிகரித்தது. அரசு படுகடனில் ஏற்பட்ட ரூ.462 பில்லியன் அதிகரிப்பும் நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களில் ஏற்பட்ட ரூ. 15 பில்லியன் அதிகரிப்பும் இவ்வளர்ச்சிக்கு காரணமாக விளங்கின. இப்பிரிவில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வெளிநின்ற அரசு துறைப்படுகடன் 2006 இறுதியின் 90.3 சதவீதத்திலிருந்து 2007 இறுதியில் 87.5 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது.

**படுகடன் பணிக் கொடுப்பனவுகள்**

2007இல் மொத்த படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.500.5 பில்லியனுக்கு 12.6 சதவீதத்தால் அதிகரித்தன. இது ரூ.317.8 பில்லியன் (63.5 சதவீதம்) கொண்ட கடன் மீள்கொடுப்பனவுகளையும், ரூ.182.7 பில்லியன் (36.5 சதவீதம்) கொண்ட வட்டிக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்கியுள்ளது. உள்நாட்டு மூலங்களுக்கான படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.415 பில்லியனாக விளங்குகையில் வெளிநாட்டு மூலங்களுக்கான படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.85.5 பில்லியனாக விளங்கின. 2007இல் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகளின் ஒரு பகுதி திரும்பவும் பயன்படுத்தப்பட்டதால் உள்நாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகள் 2007இல் குறைந்த வீதத்தில் அதிகரித்தன. எனினும், உயர்ந்து காணப்படும் உள்நாட்டு வட்டி வீதங்கள் காரணமாக உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் 2007இன் ஆரம்ப மதிப்பீட்டை ரூ.13.6 பில்லியனாக விஞ்சின. வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள், 2005இல் பெறப்பட்ட கடன்களைக் காலந்தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட இசைவின் கீழ் பிற்போடப்பட்ட வட்டி மற்றும் மீள் கொடுப்பனவுகளின் நான்கு தவணைப் பணத்தையும் (ரூ. 8.4 பில்லியன் )



**அட்டவணை 6.8** அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

	ரூ. மில்லியன்				
	2004	2005	2006	2007 தற்காலிக மானவை	2008 மதிப்பீடுகள்
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	300,564	344,866	444,303	500,514	602,139
உள்நாடு	253,619	316,511	381,324	415,089	467,324
வெளிநாடு	46,945	28,355	62,979	85,425	134,815
கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்	180,781	224,707	293,525	317,833	392,314
உள்நாடு	147,740	203,347	247,536	253,719	287,499
வெளிநாடு	33,041	21,360	45,989	64,114	104,815
வட்டிக் கொடுப்பனவுகள்	119,783	120,159	150,778	182,681	209,825
உள்நாடு	105,878	113,164	133,788	161,370	179,825
குறங்காலம்	20,474	20,300	24,558	53,874	70,027
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	85,404	92,864	109,230	107,496	117,001
வெளிநாடு	13,904	6,995	16,990	21,311	30,000

மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி நிதி திட்டமிடல் அமைச்சு



**அட்டவணை 6.9**

**அரசின் படுகடன் குறிகாட்டிகள்**

குறிகாட்டி	2004	2005	2006	2007 தற்காலிக மானவை	2008 மதிப்பீடுகள் (அ)
அரசின் படுகடன்/மொ.உ.உ	102.3	90.6	88.7	85.8	82.3
-உள்நாட்டுப்படுகடன் / மொ.உ.உ	54.7	51.6	50.3	47.9	44.6
-வெளிநாட்டுப்படுகடன்/மொ.உ.உ	47.6	39.0	38.4	37.9	37.7
மொத்த வெளிநாட்டுப்படுகடன்/ ஏற்றுமதிகள் (ஆ)	134.8	120.6	127.5	129.5	134.8
மொத்தப்படுகடன் பணிகள் /மொ.உ.உ	14.4	14.1	15.1	14.0	14.4
மொத்தப்படுகடன் பணிகள்/அரசினை (இ)	96.5	90.8	93.0	88.6	80.2
இதில் உள்நாட்டுப்படுகடன் பணிகள்/ அரசினை (இ)	81.4	83.3	79.8	73.5	62.2
மொத்தப்படுகடன் பணிகள் / அரச செலவினம் (இ)	45.7	42.6	44.1	43.2	41.9
உள்நாட்டுப்படுகடன் பணிகள் / அரச செலவினம் (ஈ)	38.6	39.1	37.9	35.8	32.5
வெளிநாட்டுப்படுகடன் பணிகள் / ஏற்றுமதிகள் (ஆ)	6.4	3.6	7.1	8.2	11.5
உள்நாட்டு வட்டி / மொ.உ.உ	5.1	4.6	4.6	4.5	4.3
உள்நாட்டு வட்டி / அரச நடைமுறைச் செலவினம்	27.2	25.5	24.4	25.9	25.2
வெளிநாட்டு வட்டி / ஏற்றுமதிகள் (ஆ)	1.9	0.9	1.9	2.0	2.6

(அ) ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தின் அடிப்படையில் மூலம்: இலங்கை மத்திய வங்கி  
(ஆ) பொருட்களினதும் பணிகளதும் ஏற்றுமதி  
(இ) பொருளாதார வடிவமைப்பில் அரச வருமானம்  
(ஈ) கடன் தீர்ப்பவை கொடுப்பவர்களை உள்ளடக்கிய அரச செலவினம்

சில படுகடன் பணிக் குறிகாட்டிகள் 2007இலும் தொடர்ந்து மேம்பாடடைந்தன. அரசின் அரசினைக்கான மொத்த படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் விகிதம் 2006இன் 93 சதவீதத்திலிருந்து 88.6 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமான மொத்த படுகடன் பணியும் முன்னைய ஆண்டின் 15.1 சதவீதத்திலிருந்து 14.0 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த வட்டிக் கொடுப்பனவுகள் 5.1 சதவீதத்தில் மாற்றமின்றி இருந்தது. எனினும், பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிகளுக்கான மொத்த படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் விகிதம் 2006இன் 7.1 சதவீதத்திலிருந்து 2007இல் 8.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், நீண்ட மீள் கொடுப்பனவுக் காலப் பகுதிகளுடனான வெளிநாட்டுப்படுகடனின் சார்பு ரீதியிலான தன்மையைப் பொறுத்தும் மற்றும் பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சியாலும் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் செழிப்பான மட்டத்தில் காணப்படுகிறது.

2007இல் உருவாக்கப்பட்ட படுகடன் முகாமைத்துவ உபாயம் படுகடன் முகாமைத்துவ செயற்பாட்டை மேம்படுத்துவதற்கு மேலும் காலம் தாழ்த்தாது நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டும். இவ் உபாயத்தை நடைமுறைப்படுத்தும் போது, அரச இறைத் தொழிற்பாடுகள் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கு உள்நாட்டுப் படுகடனின் முதிர்ச்சித் தோற்றப்பாட்டை சுமுகமாகக் குவதில் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் நிதியியல் பாய்ச்சல்களை உருவாக்கும் படுகடனைக் குறைப்பதற்கு மாற்று பற்றாக்குறை நிதியிடல் மூலங்களை ஊக்குவிப்பதும், முன்னேற்றுவதும் அத்தியாவசியமாகும்.

உள்ளடக்கியுள்ளது. இது பிற்போடத்தக்க நிபந்தனைகளின் கீழ் பெறப்பட்ட பாதுகாப்புக் கடன்களின் மீள் கொடுப்பனவையும் உள்ளடக்கியுள்ளது.

**சிறப்புக் குறிப்பு 15**

**இலங்கையின் முதல் பன்னாட்டு ஒப்புயர்வற்ற முறி வழங்கல்**

பன்னாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஐ.அ.டொலர் 500 மில்லியனை பெறும் பொருட்டு 2007 ஒத்தேபாரில் குறிப்பிடப்பட்ட பன்னாட்டு ஒப்புயர்வற்ற முறியை இலங்கை அரசாங்கம் முதன்முறையாக வழங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கங்கள் கருக்காக இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்திப் பங்காளர் நிதியினை பிரதான உட்கட்டமைப்புத் திட்டங்களிலும், அத்தகைய திட்டங்களுக்கான இயைபான மற்றும் நேரத்துடனான அமுலாக்கத்தினை உறுதிப்படுத்தும் பொருட்டு நிரப்பு நிதியினை வழங்குவதையும் அடித்தளமாகக் கொண்டது. உட்கட்டமைப்பு சார்ந்த செயற்றிட்டக் கிரயத்தினை அபிவிருத்திப் பங்குதாரர் 100 சதவீதம் நிதியிடமாட்டார்கள். அவர்கள் பல கட்டங்களின் அடிப்படையில் 70 சதவீதத்தினை மட்டுமே நிதியிடுவார்கள். எனவே, அரசாங்கமானது அதன் திட்டங்களிற்கு 30 சதவீத நிதியிடலைச் செய்ய வேண்டியிருப்பதுடன், பல கட்டங்களில்

செலவுகளின் அடிப்படையில் கொடுகடன்களையும் மீளளிக்கப்பட்டவைகளின் அடிப்படையிலும் சுமுகமாக திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் எடுத்துச் செல்வதற்கு நிதி வழங்க வேண்டியுள்ளது.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டி இருந்தமையும் விலைத் தளம்பலைக் குறைக்கவும், உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குமுரிய உடனடித் தேவையின் பொருட்டு முறி வழங்கலானது முக்கிய நிதி வழங்கல் மூலமாகக் கருதப்பட்டது.

**பன்னாட்டு முறி வழங்கலிலுள்ள நன்மைகளும் இடர்நேர்வுகளும்**

இலங்கை நடுத்தர வருமான நிலையை எய்தியதனால், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து

கிடைக்கும் தள்ளுபடியான கடன்களும் நிதி உதவிகளும் குறைவடைந்தமையினால் உலக நிதிச் சந்தையில் கால் பதிக வேண்டிய தேவையும், அதனுடான தொழிற்பாடுகளை அதிகரிக்க வேண்டியும் ஏற்பட்டதனால் முறி வழங்குதல் முக்கிய ஓர் திருப்பு முனையாக இலங்கைக்கு இருந்தது. அது மட்டுமன்றி இலங்கையின் கொடுகடன் ஆற்றல் தொடர்பான இயலுமையை பன்னாட்டு முதலீட்டுச் சமூகத்தில் இலங்கையின் சார்பாக எடுத்தியம்ப ஓர் நல்ல சந்தர்ப்பத்தையும் வழிவகுத்தது.

செயற்றிட்டங்களுக்கான நிதியிடலுடன் இணைக்கப்பட்டிருக்கின்ற நிபந்தனைகள் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் ஏதாவது முக்கிய செயற்றிட்டத்துக்கு அரசாங்கத்தால் முதலிடக் கூடியதாக இருப்பது இக்கடன் பத்திர வழங்கல் ஊடாக நிதிகளை திரட்டிக்கொள்வதிலுள்ள மற்றுமொரு நன்மையாகும். அபிவிருத்திப் பங்களிகளால் நிதியிடப்படும் செயற்றிட்டங்களைப் போன்று தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் அல்லது நிறுவனங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளடங்கலாக அரசாங்கத்தால் பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் ஓர் சூழ்நிலை இங்கு காணப்படமாட்டாது. அவ்வகையான நன்மைகள் நிதியியல் நன்மைகளை உடையனவாக இருப்பதில்லை. உண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சலுகை வட்டிவீத அடிப்படையில் பெறப்படுவதாகக் காட்டப்படும் நன்மைகள் அபிவிருத்திப் பங்களிகளால் இவ் நிபந்தனைகள் மூலம் மீளமைப்புச் செய்யப்படுகின்றன.

தனியார் துறையினர் பன்னாட்டுச் சந்தையில் போட்டி வீதங்களில் முறி வழங்குவதன் மூலம் நிதியைச் சேகரிப்பதற்கு தேவையான தரப்படுத்தல் ஆதார வீதத்தினை இக் கடன்பத்திர வழங்கல் உருவாக்கியுள்ளது.

இதன் முக்கிய இடநேர்வாக, கடனினை அதன் முதிர்வுக் காலத்தில் மீளச் செலுத்தும் போது மொத்தப் பணத்தையும் ஒரே தடவையில் நிச்சயிக்கப்பட்ட திகதியில் செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் முன்னேற்றமடைந்து வரும் முழு கடன் வீதத்தினை நோக்குமிடத்து எதிர்காலத்தில் கடனினை மீளச் செலுத்துதல் ஓர் சுமையாகாது எனக் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் கடன் பத்திரம் வழங்கலின் நிதியானது உட்கட்டமைப்புச் செயற்றிட்டங்களில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் உயர்வடையும், இவ்வயர்வு வரி வருமானத்தை அதிகரிப்பதுடன் கடன் மீள செலுத்தும் இயலுமையையும் அதிகரிக்கும்.

### முறி வழங்கலின் விளைவுகள்

இலங்கை வெற்றிகரமாக தரப்படுத்தப்பட்ட பன்னாட்டு முறி வழங்கலான ஐ.அ.டொலர் 500 மில்லியனை 2007 ஒத்தோடரில் பூர்த்தி செய்தது. கடன் பத்திரத்திற்கான கேள்வி எதிர்பார்த்த வழங்கலை விட 3.2 மடங்கு அதிகமாக காணப்பட்டது. (ஐ.அ.டொலர் 1.6 பில்லியனுக்கு

மேலதிகமாக) இக்கடன் பத்திரம் 5 வருடங்களை முதிர்ச்சிக் காலமாகக் கொண்டதாகவும், 8.25 சதவீதத்தினை ஆண்டு வட்டியைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இவ்வழங்கலானது ஆசிய முதலீட்டாளர்களிடையேயும் (30 சதவீதம்) ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளிடையேயும் (30 சதவீதம்) மற்றும் ஐக்கிய அமெரிக்காவிடையேயும் (40 சதவீதம்) வழங்கப்பட்டது. இது 136 முதலீட்டாளர்களை உள்ளடக்கியதாக சொத்து முகாமையாளர்கள் (53 சதவீதம்), வங்கிகள் (25 சதவீதம்), காப்புறுதி/ ஓய்வூதிய நிதியங்கள் (7 சதவீதம்), சில்லறை/ தனியார் வங்கிகள் (5 சதவீதம்) ஏனைய நிதியங்கள் (10 சதவீதம்) போன்றவர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. உலக நிதிச் சந்தை துணை முதன்மை நெருக்கடி காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட போதும், நாட்டின் ஸ்திரமான பொருளாதார அடிப்படை, உகந்த முதலீட்டுக் காலநிலை, எதிர்கால சாத்தியமான வளர்ச்சி, மற்றும் உயர்தர கடன் செலுத்தல் பதிவுகள் போன்றன வெற்றிகரமாக கடன் பத்திர விநியோகத்திற்கு காரணமாயின. 'ஏசியன் மணி', 'ஏசியன் பைனான்ஸ்' மற்றும் 'அசுட் மகசின்' போன்ற மூன்று நிதிச் சஞ்சிகைகள் பாதிப்பின் மூலம் சந்தை நிலைமை பூரணமாக துணை முதன்மை நெருக்கடிகள் காணப்பட்டபோதும்

முறி வழங்கல் பலமடங்கு மேலதிகக் கேள்வியை ஏற்படுத்தியதால் "ஆண்டிற்கான மிகச் சிறந்த ஒப்புயர்வற்ற கடன் பத்திரம்" என விருதளிக்கப்பட்டுள்ளது.

### முறி பெறுகைகளின் பயன்

2007ஆம் ஆண்டு சனவரியிலிருந்து ஒத்தோபர் வரை, அரசாங்கமானது ஏறத்தாழ ரூ. 28 பில்லியன் பெறுமதியினை மிகப் பெரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களான அம்பாந்தோட்டை துறைமுகம், புத்தளம் நிலக்கரி மின் ஆலை, மேல் கொத்தலை நீர் மின்சார நிலையம், தென் பகுதி பெருந்தெரு, தேசிய பெருந்தெரு, நீர்த்துறை, வல்வே இடதுகரை நீர்ப்பாசனம் மற்றும் விரிவுபடுத்தல், இரண்டாந்தர நகரம் மற்றும் கிராமிய சமூக நீர், சுகாதாரம், மொறகாஹந்த, வேஹரகன மற்றும் இதர நீர்ப்பாசனமும் மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டது. இத்தொகையானது 2007ஆம் ஆண்டின் பாதீட்டில் குறிப்பிடப்பட்டவைக்கமைய செலவிடப்பட்டதுடன் தற்காலிகமாக வங்கிக் கடன், திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் என்பவற்றில் நிதியிடப்பட்டுள்ளது.

மொத்த ரூ. 56 பில்லியன் (ஐ.அ.டொலர் 500 மில்லியன்) பிணை பெறுகைகளில் ரூ. 20 பில்லியன் வங்கிக் கடனை அடைப்பதற்கும், ரூ. 8 பில்லியன் திறைசேரி உண்டியல்கள் காலாவதியாக்குவதற்கும், மேலும் ரூ.6 பில்லியன் முன் கொண்டு செல்லப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான 2007ஆம் ஆண்டின் நவெம்பர் மாதக் கொடுப்பனவினை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. மதிநுட்பம் சார்ந்த கடன் முகாமைத்துவ தந்திரோபாயத்திற்கேற்ப அரசாங்கம் மிகுதி ரூ. 22 பில்லியனை திறைசேரி உண்டியல் இருப்பினைக் குறைப்பதன் மூலம் வட்டி வேறுபாட்டின்



நன்மையினைப் பெறுவதற்காகவும், நிதியினை எதிர்காலத்தின் உட்கட்டமைப்புகளின் தேவைக்கு பயன்படுத்துவதன் மூலமும் பயனுடையதாக்கப்பட்டது.

இதன் பிரகாரம் உட்கட்டமைப்பு நிதியிடலுக்கு உள்நாட்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதி செலவான கடன் திருப்பிச் செலுத்தப்பட்டதுடன் மொத்தக் கடன் சுமையும் விரும்பியதற்கு மேலதிகமாக செல்லாமலும் பேணப்பட்டது. இது செலாவணி வீதம், வட்டி வீதம் என்பவற்றை நிலையாகப் பேணுவதற்கும் உதவியது.

### எதிர்கால பணிப்புரை

இலங்கையின் சலுகை அடிப்படையிலான வெளிநாட்டு நிதி வசதிகள் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பன்னாட்டு ஒப்புயர்வு வாய்ந்த பிணைகள் பன்னாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நிதியினை பெறுவதில் முக்கிய கருவியாகத் திகழும். குறுங்கால முதிர்ச்சிக் காலத்தில் மொத்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள் ளதுடன் வெளியகப் பாதிப்புக்கள் அதிகரிப்பதனால் நீண்ட முதிர்ச்சிக் காலத்தையுடைய மதிநுட்பம் சார்ந்த பிணையினை எதிர்காலத்தில் வழங்குவதாக இருக்கும். எனவே, இச்செயற்பாடு பேரண்டப் பொருளாதார அடிப்படைகளை ஏற்புடைய ஸ்திரமான நிலையில் பராமரிப்பதற்கு உத்தரவாதத்தினை வழங்குகின்றது.